

84  
RAGHUVAMSA



# CHARITHAMIRTHAM.

1930

274 98

R.U  
2631

BY  
A. KUMARASWAMY PILLAI.

EDITED WITH NOTES

BY  
K. AMBALAVANA PILLAI

CHUNNAKAM:

Thana Letchumy Book Depot.

L 1.12  
S 100/100  
S 1 PR

1930.

PRICE 50 CTS.

5.11  
2631

**FOREWORD.**

9-37 மூலம்  
காலை

Kalidasa is known to the general reader by his plays Sakuntala and Vikramorvashi; but he was a poet as well as a dramatist. Two of the best Sanskrit epics are from his pen — the RAGHUVAMSA and the KUMARASAMBHAVA. The RAGHUVAMSA deals with the inexhaustible story of Rama and of his ancestors. This beautiful poem has a Tamil rendering by Arasakesari, a nephew of Pararajasekhara, king of Jaffna. Every Jaffna Tamil ought to be proud of this literary achievement and ought to be familiar with its contents. But unfortunately like so many other works in Tamil, this is also in poetry and the average reader may not possess sufficient knowledge to understand Tamil classics. It is a sad fact that Tamil still suffers from a lack of really good books in prose. So we are indebted to the late lamented Sri-la-Sri A. Kumarswamippulavar of Chunnakam for a prose version of RAGHUVAMSA. The author had a good knowledge of Sanskrit and had read the poem in the original. As to his learning in Tamil he was one of the very few Jaffna Pundits whose works were known to and appreciated by the great scholars in South India.

I have read through this book carefully and I can recommend it wholeheartedly. The author did not live to see the publication of his last work. In fact he did not even revise it. So a few errors that may be found ought to be overlooked.

The book is suitable to be used as a text-book in schools. In fact it is far superior to many of the text-books now in use in schools.

Francis Kingsbury,  
Colombo, }  
January 1930. } LECTURER IN TAMIL.  
UNIVERSITY COLLEGE.

இரவு எடுப்பு நெடு

வ  
சிவமயம்

## முகவரை.

**நூல்கள்** செய்யுளானும் ஆக்கப்படும்; உரையானும் ஆக்கப்படும். உரை - வசனம். கற்றேராருகிய இக்காலத்திலே உரையான் ஆக்கப்படும் நூல்களே அதிகம் பயன்றாரும். அங்கு நூல்களுள்ளும் அதிகம் பயன்றாருவன் வழுக்களின்றி எளிதான் நடையிலே அடிகும் சவையுமற ஆக்கப்படுவனவே. அவ்வாறு ஆக்கப்பட்டதே இரகுவமிச சரிதாமிர்தமெனப் பெயரிய இந்நூலாகும்.

இந்நாவின்கண்ணே சூரியகுலத்திற்பிறந்த திலீபராஜன் குமாரனுகிய இரகுமுதலியோருடைய சரிதம் கூறப்பட்டிருக்கின்றது.

இந்நாலே ஆக்கினோர், சன்னகம், வித்துவசிரோமனி ஸ்ரீமத்: அ. குமாரசுவாமிப் புலவரவர்களே. அவர்கள் உரை நாலே அடிகுற ஆக்குவதில் அதிசமர்த்தர் என்பது, அவர்களெழுதிய சிசபாலசரிதமுதலிய உரை நூல்களைப் படித்தவர்கட்கு நன்கு புலப்படுமாதலின், அதனை யாம் மீண்டும் ஒருகால் ஈண்டுக் கூறுதல் மிகக்கேயாகும். இந்நால் வடமொழி இரகுவமிசத்தையும் தென்மொழி இரகுவமிசத்தையும் முதனுல்களாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. இதன்கண் தென்மொழி ஓராகுவமிசச் செய்யுட்கள் சில இடையிடையே மேற்கொளாக எடுத்துக்காட்டப்பட்டிருத்தலால், இது, படிப்போர்க்கு உரைநூற்பயிற்சியோடு செய்யுட பயிற்சியையும் உண்டாக்கவல்தாகி மிகுந்த பயனுடைத்தாய் மிளிர்க்கின்றது. புலவரவர்கள் தாமெழுதிய இதனை வெளிப்படுத்தமுன்னமே தேகவியோகமடைந்தார்களாதலின், இதுகாறும் இது வெளிவாராதாயிற்று. இப்

பொழுது இதனை, அவர் சிரேட்டகுமாரான ஸ்ரீ: அம்பலவாண்டின் ஓர் அவர்கள் பதிப்பித்துத் தமிழகம் இதன் பயனை நாகரிகான் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அன்றியும், படிப்போர்களிலும்கூருமாறு, இதன்கண் ஆங்காங்குவரும் கடினபதங்களுக்குப் பொருள் எழுதிப்பதிப்பித்து இதனேடு சேர்த்துவிருக்கின்றார்கள். வழுவும் கெடுதியு மனமந்துள்ள கதை (Novels) நூல்களைப் படித்து உவகங்கெடுக்கின்ற இக்காலத்திலே இத்தகைய உரை நூல்கள் வெளிவருவது எத்தனைப் பயனுடைத்தென்பது அறிஞர்க்கே தெரியும். ஆதலின், இதனை எழுதி உதவிய புலவரவர்களுக்கும், வெளியிட்டுத்தவிய அவர் குமாரவர்கட்கும் தமிழ்விலகம் என்றுங் கடமைப்படற்குரியதேயாம்.

வித்தியாதரிசிகள் இந்நாலே நோக்கி இதனைத் தகுந்ததாரு வகுப்பிற்குப் பாடபுத்தமாக நியமிப்பாராயின், அவ்வகுப்பு மாணவர்கள், இதனைப்படித்துப், பழைய சரித்திர அறிவுடையாவதுமன்றிக், காலத்தில் இதுபோன்ற உரைநூல்களை எழுதுவதிலும் வல்லராவர் என்பது தின்னம். அன்றியும், உரைநூல்களைழுதுவோரும் தமக்குவரும் பயனேடுக்கி உரைநூல்களை மேலும் மேலும் எழுதுவதில் அதிலைக்கமுடையாவார் என்பதுநின்னமாம். இவற்றுனே தமிழ்மொழியும் வளர்ச்சியடையும். ஆதலால், வித்தியாதரிசிகள் இதனைச் சிந்தித்து இந்நாலைத் தகுந்ததாரு வகுப்பிற்குப் பாடமாக நியமித்துத் தமிழ்மொழிவளர்ச்சிக்கு உதவிசெய்வது நன்றார்.

இங்கும்

சி. கணேசையர்.

## உபநியாசம்.

---

**இ**ரகுவமிச சுரிதாமிர்தம் என்பது இரகு மஹா ராஜாவின் மரபிற் பிறந்த அரசர் சுரிதமாகிய அமிர்தம் என விரித்துக் கூறப்படும். இரகு என்பவன் திலீபன் என்பவனுக்குப் புதல்வனுமேத் தன்மரபிலே பின்வருவோரெல்லாம் தன்பெயரோடு விளங்குஞ் தத்திதப் பெயர்க்கொண்டு விளங்க நின்ற தனிமுதல்வன். இரகு என்பது கலைக்கட்டிலையும் படகைக்கட்டிலையுக் கடக்கவல்லவன் என்னுங் காரணம்பற்றி வந்தபெயர். இலக்கடத்தல். உ—ஒருபெயர் விருதி. லகரம் ஒற்றுமைபற்றி ரகரமாய் இரகு என நின்றது.

தெட்டமெய்தலப்பயச்செல்வற்கவயின்  
மட்டிலகலைக்கடறனையும்வாளமர்  
முட்டியபகையையுமிடவகாண்பனென்  
நிட்டனரொருபெயரிரகுவென்னவே. —இரகுவமிசம்

வமிசம்—மரடு. சுரிதம்—கதை. சுரிதாமிர்தம்—சுரிதமாகிய அமிர்தம். அமிர்தம்போன்று இனிமைபயத்தலாற் சுரிதத்தை அமிர்தம் என்றும். இரகுவை வான்மீகராமாயணம் சுகுத்தன் மகன் என்று கூறும். இந்த வான்மீக ராமாயணமும் பிறவும் இரகுவின் மரபிலே வருவோரை இராகவர் என்னும் தத்திதப் பெயராலே வழங்குதலும் அறிக். இராகவர்—இரகுவின் மரபிலே பிறந்தோர்.

இரகுவின் மரபிலே பிறந்த அரசர் சுரிதங்களைக் காளிதாச மஹாகவி ஒரு கானியமாக அமைத்துப் பாடியிருக்கின்றார். அதன்பெயர் இரகுவமிசம். அந்த இரகுவமிசம் தமிழ் மொழியிலும் பெயர்த்துக் காவிய நடையமையப் பாடப்பட்டிருக்கின்றது. அதனைப் பாடினேர் யாழிப்பானத்திலே அரசராய் இருந்த பரராசசேகர மஹாராசாவின் மருகர் அரசேசரி என்பவர்.

இரகுவமிசத்திலே திலீபமஹாராசன் புத்திரப்பேறின்றிக் குலகுருவாகிய வசிட்டமுனிவர் கூறியபடி காமதேனுவை வழிபட்டு இரகு என்னும் புத்திரனைப் பெற்றுக் கொண்ட கதையும், இரகு என்பவன் யாகக் குதிரையைக்

காவல்புரிகையிலே வந்து கவர்ந்த இந்திரனேலும் போராடி வென்ற கதையும், திக்குகளை வென்று பொருளீட்டி விச்சவ சித்து என்னும் மாகஞ்செய்த கதையும், கொற்ச முனிவர் குப் பதினாலுகோடி பொன்கொடுத்த கதையும், அவன் மகன் அயன் என்பவன் விதரப்பதேசராசன் புதல்வி இந்து மதி என்பவளைச் சுயம்வரசபையிற்போப் வரிக்கப்பெற்று மண்முனர்ந்த கதையும், அயன் மகனுகிய தசதாரன் காட்டிற்போய் வேட்டையாடி முனிபுதல்வன் ஒருவளைக்கொன்று சாபம் பெற்றகதையும், தசரதன் மகனுகிய இராமபிரான் விசவாமித்திரரோடு சென்று தாடகையைக் கொன்றகதையும், அகலிகை சாபந்திர்த்த கதையும், சிதையை விவாகஞ்செப்த கதையும், இராவணனைக்கொன்ற கதையும், குசன் கதையும் பிறவும் சுருக்கமும் பெருக்கமுமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன.

இங்கதைகள் கற்கிடுராணம், கர்மபுராணம் முதலிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கின்றன. இந்த இரகுவமிச சுரிதத்தை வடமொழியிருவமிசம் கோக்கியுந், தென் மொழியிரகுவமிசம் நோக்கியும், சிலசுருக்கங்கருக்குச் சன்னுக்கும் ஸ்ரீமான். அ. நாகநாதபண்டிதர் செய்துவைத்த மொழி பெயர்ப்பு நோக்கியும் வாக்கியவடிவமாய் ஆக்கிருதித்தோம். இவ்வாக்கிய வடிவத்திலே கிளிடயங்கள் மாற்றப்பட்டும், சில பிறதால் நோக்குக் கூட்டப்பட்டும் இருக்கின்றன.

படிப்போர்க்குப் பயன்படும்படி வாக்கிய வடிவமான பலபுத்தகங்கள் எழுதவேண்டுமென எனக்குச்சொன்ன உபாத்தியாயர்களும், மாணவகர்களும், அத்தியக்கூர்களும், பரீஷ்கர்களும், பண்டிதர்களும் மற்றையே பாரும் இந்தை முற்றகோக்கி, இயைபுடையதாயிற் கொள்ளக்கடவர். இயைபில்லதாயின் தள்ளக்கடவர். தாம் இதன்பாற கண்ட குறைகளையும் எடுத்துச் சொல்லக்கடவர். அஃது அரும்பயன் ஆயும்அறிவினுருக்குப் பெரும்பயன் விளைவிக்கும். நமக்குந் திருத்தம் சித்திக்கும்.

{ சன்னகம்.  
தன்மதிஞ்சூமாசிமீ, } அ. குமாரகவாமிப்பிளை.

## பொருளடக்கம்.

விடையம்.

க.	திலீபன் வரலாறு.	....
உ.	நந்தினியை வழிபடுதல்.	3
ஒ.	நந்தினி திலீபனுக்கு வரங்கொடுத்தல்.	7
ஃ.	இரகுவற்பத்தியும் யாகஞ்செய்தலும்.	12
ஏ.	திக்குவிசயஞ்செய்தல்.	15
க.	கௌற்சமுனிவர் பொருள் வேண்டல்.	17
ஏ.	மாலையீடு.	19
அ.	கடிமணஞ்செய்தல்.	25
கூ.	தசரதனுற்பத்தி.	28
கா.	தசரதன் அரசுபுரிதல்.	32
கக.	புதல்வைப்பெறுதல்.	36
கல.	வேள்விகாத்தலும் விவாகஞ்செய்தலும்.	39
கந.	இராமபிரான் வனவாசம்.	45
கச.	அனுமான்றாதும் இராவணசங்காரமும்.	48
கநு.	அபோத்திக்கு மீன்லும் அரசுபுரிதலும்	49
கக.	யாகம் செய்தலும் கவர்க்கம் புகுதலும்.	54
கங.	சுசன் அபோத்தியை அரசுபுரிதல்.	57
கஅ.	அநிதி அரசியலும் வமிசமுறையும்.	61
	அருங்சொற்பொருள்	69
	வமிசாலழி	74
	பரிசோதனபத்திரம்	76

## இரகுவமிச சரிதாமிர்தம்.

க. திலீபன் வரலாறு.

**ஆ**திலீபன் விவச்சுவான் என்னும் ஆதித்தானுடைய புத்திரனும், அரசர்க்கரசனுமாகிய வைவச்சுதன் என்னும் மனு ஒருவன் இருந்தான், அவன் மரபிலே திலீபன் என்னும் அரசன் பாற்கடலிற் சந்திரன் வந்து தோன்றினதுபோல வந்து தோன்றினான். அவன் பிராணிகள் எல்லாவற்றினும் மிக்க பெரும் பெல்முடையவன்; மரா மரம் போன்ற உண்ணத் புருடன்; விசாலமான மார்புடையவன்; எருத்தின் கழுத்தினைப் போன்ற கழுத்துடையவன்; சாத்திரவுனர்ச்சியிலுஞ், சாத்திரவுனர்ச்சிக்குத் தக்கபடி ஒழுகுதலிலும், முயன்றகாரியத்தை முடித்தலிலும் மிக்கவன்; பகைவராயினும் சல்லோரை நட்போடும் கொள்ளுவன். உறவராயினுங் தீயோரை உவர்ப்பெருந் தள்ளுவன். இவனுக்கு மகதாசன் புத்திரி சுதக்கினை என்பவள் பத்தினி யாய் வைகினன்.

இந்தப் பக்திவி யிடத்திலே புத்திரோற்பத்தி இல்லாமையைத் திலீபன் எண்ணிப் பெருந்துயர் கொண்டு வருந்தி இராச்சிய பாரதத்தியும் அந்த திலீபன் மந்திரிமாரிடத்திலே வைத்து விட்டுக் வசிட்டைவரைச் சூலத்துருவாகிய வசிட்ட முனிவரை சேருதல். அடைந்து அருந்ததீயோடும் அவருடைய பாதங்களை வணங்கினான். வசிட்டமுனிவர் ஆசீங்வாசங்கு செய்து விருந்தோமிக் குசலமும்வினாவினர். திலீபன் விடை கூறியபின் முனிவ

ஈரோக்கிச்சொல்லுவான். “சூவாமி! உமது மகிழ்ச்சினாலே வான்குறியிரும் இய்யத்துவாளெல்லாம் நீங்குகின்றன. உமது மந்திரவளியாலே எனது பகையெல்லாம் பறக்கின்றன. மணிதராலே வரும் களவு முதலீய பயமுமில்லை. தேவாலே வரும் பஞ்சம் முதலீய பயமுமில்லை. ஒமகுன் புத்திலே நீர்சொரிந்த நெய்தானே மழையாகிப் பயிரை வளர்க்கின்றது. உமது வேதாத்தியபனப் பெருமையாலே ஈதிவரதையும் கவலையும் இல்லாமற் சனங்களெல்லாஞ் சீவித் திருக்கின்றனர்.”

“இவ்வாறெல்லா மிருந்தும் என்னை! எனக்கோடுத்திரவில்லை. எனக்குப் புத்திரின்மையாலே இப்பூமியும் என்னை இகழ்கின்றது. எனக்குப் பின்னே தீவியீன் கொடுப்பவரில்லை. என்பிதிரர் நான் துறைக்கறி. கொடுக்கும் பிண்டத்தையும் நன்றாய் உண்கின்றிவர். நான்கொடுக்கும் தருப்பண்ணையும் இனிக் கொடுப்பவரில்லையே என்று விடுகி ன்ற பெருமுச்சினாலே அதிகஞ் சூடாக்கி அருந்துவர். தவமுந் தானமும் போல் மறுமைச் சுகமாத்திரங் கொடாமல் இம்மைச் சுகம் மறுமைச் சுகம் என்னும் இரண்டையும் ஒருங்கு கொடுக்கும் புத்திரப் பேறில்லாத என்னை உமக்கு முன்னே நிற்குங் காயாமரம்போலக் கண்டுகேள்ளுகிற். இந்தப் பிதிரர் கடனினின்றும் எப்படியும் என்னை நீக்கிவிடும். இக்குவாகுவின் குலத்தவர்க்கு அரும் பேறுகளையும் பெறும்படி அருள்ளுப்பவர் யாவு? குலகுருவாகிய நீரேயென், டீரு!” என்று

இதையீட்டிட்ட வசிட்டமுனிவர் சிலிதுபேரோது தியான் சமாதியிலிருந்து அரசனுக்குப் புத்திரில்லாத அந்தக் காரி வைத்தது நான்கு அறிந்து சொல்லுவார். தீவிபாகுதீசுகாபம் “அரசனே! நீ முன் ஒரு நாள் தேவுல் கம்போப் இந்திரனைக் கண்டு திரும்பி வரும் வழியிலேக்குற்கமாக நிறுவிலே காமதேனு படுத்திருந்தது. நீ அதனை வந்தனை செய்யாமல் மனைவியின் இருந்தால்ததையும் புத்திரோப்பத்தியையும் நினைவிற்காண்டு விரைவில் வந்தாப் புத்தக் காமதேனு கோபங்கொண்டு ‘சந்ததி கருகி என்னை வந்தனை செய்யாமல் இகழ்ந்து செல்கின்றாப். அரசனே! என்றுமடைய சக்த தியை வந்தனை செய்யாமல் உணக்குச் சந்ததி கிண்டியாது’ என்று சாபம் சொல்லிற்று. அந்தக் காபமும் திக்கிபாஜை கலக்கி விளையாடுந் தேவகக்கையிலேவிக்கெழும் ஆரவாரத் தினாலே உனக்கும் கேட்டிலது. உன் தேர்ப்பாகதனுக்குங் கேட்டிலது. வந்தனை செய்யவேண்டிய ஒன்றை வந்தனை செய்யாமல் வாளாபோதுவ் நிந்தனையாகி சன்மையைத் தடை செய்து கெடுக்கும்.”

## 2. நந்தினியை வழிபடுதல்.

“அந்தக் காமதேனுவும் இப்போது இங்கேஇல்லை. பாதாளத்திலே வருண சகவானுடைய தீர்க்க சக்திரயாக த்திலே அவிப்பாகம் பெறும் பொருட்டு அங்கே போய் நிற்கின்றது. இங்கே அதன் கண்டு நிற்கின்றது. நந்தினி யென்பது அதன் நாமதேயம். அந்த நந்தினியைப் பரி சுத்தம் பூண்டு புத்தியோடும் வழிபாடுசெய். உனது வழி யாட்டிலே தனது மனம் மகிழும்பேரது புத்திரப் பேற் றறையும் உனக்கு உள்தாகச்செய்யும்” என்று சொன்னார்.

சொல்லும்போது நந்தினி என்னும் பெயருடைய அந்தக் கண்றும் வந்தது. அதனை நோக்கிப் பின்னும் முனிவர் சொல்லுவார். “நந்தினியென்னும் நாமத்தை நாம் கூறிய போதே நந்தினியும் வந்தது; நல்ல சகுனம். இச்சகுனம் உனது காரியம் எளிதின் முடியும் என்பதை இனிது குறிக்கின்றது.”

“அரசனே! நீ பரிசுத்தனும் இலை, கனி, காய் முதலிய வனபதார்த்தங்களை உண்டு விரதம் ஸுண்டு இந்த நந்தினியை வழிபாடு செய். இந்த நந்தினியை விடியற்காலத்திலே மேய்தற்குக் காட்டுக்குப் போகும்போது நீயும் போகவேண்டும். இது நின்றால் நீயும் நிற்கவேண்டும். கிடந்தால் நீயும் கிடக்கவேண்டும். நீர் குடித்தால் நீயுக் குடிக்கலாம். உனது பத்தினியும் விடியற் காலத்திலே பரிசுத்த முடையளாய் இதனை வழிபாடு செய்து ஆச்சிரம வெல்லை வரையும் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டிலே மேய விடவேண்டும். சாயங்காலத்திலே மேய்ந்து திரும்பி வரும்போது உன் மனைவி ஆச்சிரம வெல்லைவரையிற் போய் நின்று வழிபாடு செய்து கூட்டிவரல் வேண்டும். இந்த நந்தினி கிருபை செய்யும் வரையும் இப்படியே வழிபாடு செய்க. எந்தத் தீங்குகளும் உனக்கு இல்லனவாருக. புத்திரோற்பத்தியுந் தீதியாருக” என்று வாழ்த்துரை கூறி பத்தினியையும் அரசனையும் பன்னசாலையில் விட்டு இலை, கனி, காய் முதலியவைகளையும் கொடுத்தார். அவர்களும் அவைகளை உண்டு தருப்பையாலான படுக்கையிலே படுத்திருந்து விடியற் காலத்திலே நிகழ்ந்த வேதாத்தியயன சத்தத்தினால் விழித்தெழுந்தார்கள்.

விடியற் காலத்திலே பத்தினி செய்த வழிபாட்டினையும் பரிசுடனேற்றுக் கண்றுக்கும் பால்கொடுத்துவிட்டு நின்ற நந்தினியை அரசன் அவிழுத்து விட்டான். அதுவுங் காடு நோக்கி மேயப் போயிற்று. அரசனும் பரிவாரசனங்களை அங்கே விறுத்திவிட்டு வில்லினையும் எடுத்துக்கொண்டு அதனைப் பாதுகாத்துச் சென்றன. பத்தினியும் ஆச்சிரமபரியங்தம் அதைக் கூட்டிப்போய் வழிபாடு செய்து திரும்பினால், புல்லுக் கவளாத்தை நீட்டியும், ஈக்களை ஒட்டியும், இடையூறுகளைப் போக்கியும் அது செல்லும்போது சென்றும், நீற்கும் போது நின்றும், கிடக்கும் போது கிடங்கும், நீர்குடிக்கும் போது சீர்சூழத்தும், அகன் நிமுல்போல் அரசனும் ஓழுகினால். அரசன் சென்ற அக்காட்டிலே மழையின்றியுங் காட்டமுல்ல தனிந்தது. ஷுக்கரங்கள் கணி கரும் பொலிந்து விளங்கின. எவியபிராணிகளை வலிய பிராணிகள் வருத்துதலுங் தவிர்ந்தன.

காட்டிலே புல்லுகளை மேய்ந்துகொண்டு நின்ற நந்தினி மாலைக்காலம் வந்தவுடனே வசிட்டருடைய ஆச்சிரமம் நோக்கி வந்தது. அரசனும் பாதுகாத்து அருகில் வந்தான். பத்தினி நந்தினி நீருமிகுநிதல். ஆச்சிரம வெல்லையிற் போய் அதனை வழிபாடு செய்து கூட்டிவர்தான். அதுவும் அவ்வழிபாட்டை அங்கிகரித்துக் கொண்டு யாகசாலையை அடைந்து நின்றது. அவர்கள் அதனை விட்டுப் போய் வசிட்டரையும் அருந்ததியையும் வணங்கினர். பால் கறந்தபின் நந்தினியும் படுத்து நித்திரை செய்தது. அரசன் பன்னசாலையிற் போய் நித்தியகருமூம் முடித்துக்

கொண்டு நந்தினியின் பக்கத்திற் சென்று நித்திகர செய்தான். பத்தினியும் விளக்கேற்றியிட்டு அரசன் அருகிற பொய் நித்திகர செய்தாள். பின்னர் விடியற்காலமும் வந்தது, நந்தினியும் எழுந்தது. அவர்களும் எழுந்தார்கள். எழுந்து முதலுள்ளே போல நந்தினியை ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்து வருகையிலே இருபத்திரண்டு நாள்கள் சென்றன.

இருபத்திரண்டாம் நாள் அந்த நந்தினி அரசனுடைய அன்றைப் பரிசோதனை செய்யக் கருதி இமயமலைச்சாரலை அடைந்து அங்குள்ள இளம்புற்களை இமயச்தகையிற் மேய்க்கு மேய்க்கு மெல்ல மெல்லச் சுதால். சென்று ஒரு குகைக்குள்ளே புகுத்தது. இந்தநந்தினியை எந்தப் பிராணிகளும் இடையூறு செய்யமாட்டா என்னும் துணி வினாலே அதன்மேல் வைத்த பார்வையை அரசன் திருப்பி இமயமலையின் சிறப்புக்களை எல்லாம் பார்த்தான். அக் சிறப்புகளும் அரசனுடைய கண்களுக்கு ஆனந்தமாய் இருக்கன.

### இருவமிசம்.

வெருப்பிடித் தூறுறு வண்ண மிக்கவான் உருப்பிடித் தயல்செலா வொருவன் பார்வையை விருப்பிடித் ததனிடை விடாதிவ் வெற்கிடைத் திருப்பிடித் தொருகனஞ் சிறைசெய் திட்டதே.

அந்தச் சமயத்திலே அங்கிருந்த சிங்கம் ஒன்று கது மெனப் பாய்ந்து நந்தினியைப் பிடித்தது. நந்தினியும் குழு மூன்றாவதல் செய்து கீழேவிழந்தது. அது நந்தினியைச் சூழ சீனாக்கி அரசன் திகைத்தான். அவசிங்கம்பிடித்தல். அன்றையிடக்கை வில்லோடும் முன் நேரே சென்ற துவலைக் கை பின்னர் செய்து வெளக்கை பின்

### நந்தினி திலீப ஜுக்கு வரங்கொடுத்தல்.

ஊள்ள அம்புக் கூட்டிற் சென்றது. இடக்கை யாது செய்யுமிடை வெளக்கை அம்புக் கூட்டிற் சென்றபடியே நம் பிக்கப்பட்டது. அரசன் ஒரு செயலுஞ் செய்ய இயலாமல் திகைப்பலடக்கு சித்திரம் போல நின்றான். சிங்கம் அரசனைப் பார்த்துச் சில வராத்தைகள் சொல்லுகின்றது.

### ந. நந்தினி திலீப ஜுக்கு வரங்கொடுத்தல்.

**“அரசனே!** உனது பிரயாசம் போதும். நீ ஒரு போது அம்பினை எடுத்துப் பிற்போகித்தாலும் வம்புரூப்யுடிவதன்றி எனக்கு இடையூறு தீவிபுலுக்குச் செய்ய மாட்டாது. வளிப்பரீரமுடைய சீங்கழறாத்தல். ஒரு தெய்வம் வந்து என்னெடு பேர் ராடினாலும் ஒன்றுஞ் செய்ய மாட்டாது. வெற்றி என்னைச் சாரும். தோல்வி அதைசீங்காரும். மரங்களை அடித்து வேரொடு பிடுங்கும் வாயுவின் வேகம் மலையை யாது செய்யும் நான் சிங்கமல்லேன். சிவபிரானுக்குச் சேவை செய்யும் கும்போதரன் என்னும் நாமமுடைய பூதத்தலைவன் என்று அறிந்துகொள். இங்கே நிற்குங் தேவதாரு மரத்தைப்பார். இது நீர்வார்த்து மாதேவியர் தம்பிள்ளோல வளர்த்தது. இதைக்காட்டியானைகள் வந்து சொற்றேய்த்துத் தோலிபுரிக்குக் காயப் படுத்தியதை உமாதேவியர் கண்டு கவலை கொண்டார். அக்கவலையை அகற்றக் கருதிய சிவபிரான் என்னை நோக்கி நீ சிங்கவடிவமாய் இங்கே நின்று எதிரே வரும் பிராணிகளையும் உணவாக உண்டுகொண்டு நின்று இந்தத் தேவதாருவைக் காவல்புரி என்று கட்டினாயிட்டார்.”

“அன்று தொடங்கி இந்தத் தேவதாருவைக் காவல் பூரிந்து வருகின்றேன். இன்று வரையும் யாதோர் உணவும் எப்தவில்லை. இக்காட்டிலே ஒரு காததூரம் வரையும் ஒரு பிராணியும் வருவதில்லை. நானே பெரும் பசியுடையேன். நான் செய்த நல்விளையினாலே இன்றைக்கு இந்தப் பகவாந்து எப்திற்று. இதற்குக்கிட்ட இயமனும் வந்து நிற்கின்றேன். இதனை உண்டு பசியைத் தணிக்க என்னுடையின்றேன். நீ இதன்மேலே வைத்திருக்குஞ் சிந்தையை விட்டுச் செல்லுது. குருவின் பொருளாகிய இதனைக் காக்குமுயன்றும் வாய்க்கவில்லை. நீ யாது செய்வாய்! உனது காவலிலே பிழையுமில்லை.” என்று சொல்லிற்று. அதனைக்கேட்ட அரசன் சொல்லுவான்.

**அரசன்**  
**சோல்லுவதலே.**

“சிங்கமே! நான் சொல்வதையும் நன்குகேள். தோல் வியடைந்த நான் சொல்லும் வார்த்தை நல்லவியடைய உனக்கு நலகக்கிட்டனகாது. உனக்கெதிரே நிற்கும் எனது சரீரத்தை உணவாக உண்டு உனது பசியைத் தணித்துக்கொள். சிவபொன்னடைய ஆணைக்கும் பழுதில்லை. இந்தப் பசவும் இனிது சீவிக்கும். ‘மாலைக்காலத்திலே என்னுடைய மாதாவந்து பாலைத் தரும்’ என்று பசியோடு நிற்குங் கண்ணுக்கும் பால் தவறுது. குருவாகிய வசிட்டருடைய யாகமும் பாலினாலே பங்கமடையாது. ஆதலால் இந்தப் பசவை எப்படியும் விட்டுவிடுக” என்று அரசன் இரங்கு வேண்டினான். சிங்கக்கேட்டுச் சிரித்துச் சொல்லும்.

நந்தினி திலீபனுக்கு வரங்கொடுத்தல். 9

“அரசனே! அழகிய சரீரம், இளமை, அரசியல் முதலிய சிறப்புக்களைல்லாஞ் சேர்ந்திருக்கின்றேய். அவைகளையெல்லாம் அற்பமான இந்தப்பகுவின் சிக்கம்மூல் பொருட்டு வீரை இழந்து விடுதல் துரைத்தல். நீதியன்று, செய்வனவுங் தவிரவனவும் சிறிதும் அறியாத மூடனுபிருக்கிறேய்”

கந்த வேணிக ரிளமையு நறுமலர்க் கணக்கை அந்த வேள்பர மழுகுமுற் றுடையைச் செய்து தந்த பாருல களிப்பதை நீத்திவ ணடந்த சிந்தை யேதுகொண்கொலோ கற்றறி சிறியோய்.

—இரகுவமிசம்.

“அரசனே! நீ இறந்தாயாயின், இந்தப் பச ஒன்று தான் உய்வடையும். உன்னாற் காக்கப்படும் உயிர்களைல் ஸாம் கவலைக்கடவிலே முழுகி வருந்தும். ஆதலால் நீ இறவாயல் நின்று உயிர்களைக் காத்தல் உத்தமம். பசவைப் பாதுகாவாது கொல்லி விட்டாய் என்று குருவாகிய வசிட்டமுள்ளிவர் கோபிப்பாராயின், ஆயிரக்கணக்கான வேறு பசக்களை அவருக்குக் கொடுத்து அவர்கோபத்தைத் தணித்துக்கொள்.” என்று சிங்கஞ் சொல்லிற்று. அரசன் அதைக்கேட்டுப் பின்னால் சொல்லுவான்.

“சிங்கமே! நானே சத்திரியன். சத்திரியன் என்பது \* சத்தினின்று காப்பவன் எனப் பொருள்படும். சத்திரியன் என்னும் பெயரின் பொருளைப் பின்னுமாசன் பேணி நடவாத அரசனுடைய அரசோல்லஸ். சியலாற் பயன் யாது. விசிட்டமான பசக்கள் கோடி கொடுத்தாலும் வசி

\* சதம்-காயம்; சுதம் என்பதன் விகாரம்.

ட்டருடைய கோபங் தனியாது. இந்தப்பகலோ அந்தக் காம்தனுவின் கண்று. என்னுயிரை விட்டேனும் இந்தப் பகலை மீட்டுக் கொள்ளல் வேண்டும். இதனை நீ கொல் அவாயாயின் மாலைக்காலத்திலே மாதா வந்து பாலைத் தரு மென்று வழிபார்த்திருந்த கண்றும் கதறி வருந்தும். குருவடைய யாகமும் பாலின்றி வழுவறும். காக்கும்படி எமது குரு என்னிடங் தந்த இந்தப்பகலை காத்துக் கொள்ளாமல் கைவிட்டு அந்தோ! அந்தக் குருவின் முன் அஞ்சாலம் எப்படி நிற்பேன்? என்னுடைய இந்த உடம்பு அழிந்துபோதல் உனச்கு இட்டமில்லையாயின் எனது புக மூடம்பு எப்படி நிலைக்கும்? மன், நீர், முதலிய பூதங் களாலாய இந்த மாயவுடம்பிலே என்போலிகளுக்கு விருப்பம் இல்லை.

இப்பொழுது நியும் நானும் கலந்து பேசிய வார்த்தைகளாலே உனக்கும் எனக்கும் நட்புண்டாய் இருக்கின்றது. நண்பனுகிய நான் சொல்லும் வார்த்தைகளை நீ மறுத்தல் நீதியன்று,” என்று சொன்னுன். அதனைச் சிங்கம் கேட்டு “அப்படியாகுக்” என்று சொல்லி அந்தப் பகலை விட்டது. இடக்கையின் தம்பனமும் நீங்கிற்று. அரசன் ஆயுதங்களை ஏறிந்துவிட்டு தன்சீரத்தை ஒடுக்கிக் கொண்டு சிங்கத்துக்கு முன்னே வீழ்ந்தான். வித்தியாதரர்கள் சொரிந்த புட்பமாரியும் வீழ்ந்து, “மகனே நீ எழுங்கு நில்” என்று ஒரு வார்த்தையும் கிசழ்ந்தது. அதனைக் கேட்ட அரசனும் எழுங்கு நின்று சிங்கத்தைப்பார்த்தான். சிங்கம் காணப்படவில்லை; நந்தினிதானே காணப்பட்டது. அரசன் நந்தினியை நோக்க நந்தினி சொல்லுகின்றது.

“அரசனே! இந்த மாயக்களை யெல்லாம் யானே செய்து உண்ணைப் பரிசோதித்தேன். வசிட்டருடைய மகிழையினாலே இப்பமன்றங்கும் என்னை நந்தினி வரங்கு அனுங் மாட்டான். பின்னர்ச் சிங்கம் முதலிய தீய சிராணிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அரசனே! நீ குருவிலே வைத்திருக்கும் பத்தியும், என்னிலே வைத்திருக்கும் பத்தியும் என்னை மகிழ்ச்சிக்கின்றன. நீ விரும்பிய பொருளை என்னிடங்கேள். என்னைப் பாலென்று மாத்திரங் கொடுக்கும் பச என்று எண்ணுதே! விரும்பிய பொருள்களையெல்லாம் கொடுப்பேன். தூகாமதேனு என்றும் நாமமும் எனக்குண்டு” என்றது. அதனைக் கேட்ட அரசன் மிக மகிழ்ந்து “என்குவத்தை இனிது விளக்கும் ஒருஷ்திரன் இந்தச் சுதக்கிணையிடங் தொன்றுதற்கு வரங்கரவேண்டும்” என்று கேட்டான். நந்தினி “நீ விரும்பிய படி புத்திரன் ஒருவன் உற்பத்தியாகும்படி வரந்தந்தேன். அரசனே! என்னுடைய பாலை ஒரு தொன்ணையிலே கறந்து நீ குடிக்கவேண்டும்” என்றது. அரசன் “கன்றுங்குடித்து முனிவர்யாகத்துக்கும் உபயோகமாகி எஞ்சிய பாலை மூனிவர் அனுமதியும் பெற்று உண்ண விரும்புகிறேன்” என்றுன். அதனை நந்தினி கேட்டு அகமிக மகிழ்ந்து இமயக் குகையினின்றும் திரும்பி முனிவருடைய ஆச்சிரமம் நோக்கி வந்தது. பத்தினியும் முன்போலச் சென்று வழிபாடுசெய்து கூட்டிவந்தாள்.

வசிட்டமுனிவர் நந்தினி வரங்கொடுத்த செய்தியை அரசனுடைய முகக்குறியால் அறிந்து கொண்டார். அரசனும் நிகழ்ந்த காரியத்தை அவருக்குச் சொல்லினான்.

† காமம்-விரும்பியது. தெனு-கொடுப்பது.

மனைவிக்குஞ் சொல்லினான். அதன்பின்பு முனிவருடைய அனுமதியோடு கன்றுங்குடித்து யாகத்துக்கும் உபயோக மாணபின், அந்த நந்தினிபின் பாலீக் குறந்து குடித்தான். குடித்தபின் அங்கே படுத்திருந்து விடியற் காலத்திலே பத்தினியோடுஞ் சென்று அருந்தத்தியையும் வசிட்டரையும் வணங்கி அனுமதியும் பெற்று அதன் பின் நந்தினி யையுக் கண்ணறயும் வணங்கி மனமகிழ்ச்சியோடுஞ் தனது நகரியிற் போய் மந்திரிமாரிடம் வைத்த அரசியலை ஏற்று நடத்தினான்.

---

### ச. இரகுவற்பத்தியும் யாகஞ் செய்தலும்.

பின்னர்ப் பத்தினியுங் கற்பவுதியாகிப் பத்துமாதமுஞ் சென்று புத்திரன் ஒருவளைப் பெற்றான். திக்குக்களொல்லாம் மகிழ்ந்தன. வாயுவஞ் சுகமாய் வழங்கிற்று. விளக்கும் அரசைவின்றி விளங்கிற்று. அரசனும் மைந்தனைப் புகழ்ந்து கூறும் அங்குப்புர சனங்களுக்குப் பொருள்களை வாரிக் கொடுத்தான். தேவதுந்துபிகரும் ஆரவாரித்தன. மைந்தனைக்கண்ட அரசன் மனம் சந்திரனைக்கண்ட சமுத்திரம் போலப் பொங்கி எழுந்தது. பிதிர்க்கடனும் அரசனை நீங்கிற்று. சாதகம் முதலிய கிரியைகளும் வசிட்டராற் செய்யப்பட்டன. மைந்தனுக்கு இரகு என்னும் நாமம் அரசனால் இடப்பட்டது. மைந்தனுகிய இரகு என்பவன் வளர்பிறைபோல வளர்ந்து தந்தை தாயரை மகிழ்வித்தான்.

இந்த மைந்தனுகிய இரகு என்பவன் ஐந்தாம் வயசிலே வித்தியாரம்பஞ் செய்யப் பெற்றுச் சகல கலைகளையுக் கற்றுணர்ந்து சாமர்த்தியவானுபினான். அரசனும் மைந்த

ஒகிய இரகுவின் துணைவியாலே வாயுவின் துணைபெற்ற அக்கினிபோல மிக்கு விளங்கி அரச கண்ணிகைகளைடும் அவனுக்கு மனம்புனர்வித்து அவனை இலவசங்கினான். அதன்பின் அரசன் அசுவமேத யாகஞ் செய்யத் தொடங்கி யாகக் குதிரையைக் காவல் செய்யும்படி மைந்தனுகிய இரகுவையே நியமித்தான்.

தன்னிட்டமாகச் செல்லும்படி அவிழ்த்து விட்ட யாகக் குதிரையைக் காவல்செய்து பின்னேசென்ற இரகு வின் கண்களை இந்திரன் வந்து மயக்கி யாகக் அந்தக் குதிரையைக் கவர்ந்து மறைந்து தனிரையைக்கா சென்றன. யாகமுந் தொன்னுற்றெலுன் வல்புரிதல். பது வரையிலே முடிந்தது. பொள்ளை குதிரையைக் காணுமற்போன செய்தியை இரகு என்பவன் கோக்கி கோபதாபக்காண்டு வீரங்கூறி நின்றபோது நந்தினியென்னும் அந்தப் பசுவின் கண்றும் அங்கே வந்தது. அதன் சிறுநீராற் கண்களைக் கழுவி இரகு மேலே பார்க்கும் போது குதிரையைக் கவர்ந்து செல்லும் இந்திரனைக்கண்டு கோபங் கொண்டு சொல்லுவான். “இந்திரனே! யாகங்க ஜொல்லாவற்றினுஞ் சென்று அவிப்பாகம் ஏற்கும் நீ என் பிதாவின் யாகத்தை எப்படிக் கெடுக்கத்துணிந்தாய்? யாகபதியாகிய நீ யாகத்தை அழிக்கத் துணிவாயாயின், நீதிநெறி யாவரிடத்திலே நிலைக்கும். வேத விதி யாதாய் முடியும்! உலகத்தார் உன்னை இகழாரா? உனக்கிது தகுதியன்று. ஆதலால் இந்த யாகக்கு திரையை என்னிடம் விட்டு, இந்திரனே! ஐந்தரு நீழிலிற் போய் அரசியலோடும் வாழ்தி” என்று சொன்னான். அப்போது இந்திரன் சொல்லுவான்.

தயங்களையும், மந்திரசத்தி, பிரபுசத்தி, உற்சாகசத்தி என் அம் மூன்று சத்திகளையும், மந்திரசித்தி, பிரபுசித்தி உற் சாகசித்தி என்னும் மூன்று கித்திகளையும் தெரிந்திருத்தல் வேண்டும்.

சந்திமநடப்பு. விக்கிரசம்திரோதம். யானம்-மேற் சொல்லல். ஆசனம்-காலம் பார்த்திருக்கல். துவைதம்-பிரித்தல். ஆச்சிரயம்-ஒருவன் போர்கடக்க மற்றொருவனைய டைதல். விருத்தி-தன்செயல் வளர்ந்திடப் பகைவன் செயல் குறைந்திடல். தானம்-பொருள் கொடுத்துச் சமாக்குதல். கபம்-தன்செயல் குறைந்திடப் பகைவன் செயல் வளர்ந்திடல். மந்திரசத்தி-ஆலோசனை வலி. பிரபுசத்தி-பெருமைவலி. உற்சாகசத்தி-முபற்சிவலி.

சந்திமுதலிய குணங்களையும் பிறவற்றையும் அறிந்த அரசனுலே அடையப்படாத பூமியாது? சத்துருக்களை வேறாக களைத்தின்றி அரசர்கள் தனிப்பதில்லை. திக்குகளிலேரன்று அரசர்கள் யாவரையும் வென்று திரவியங்களை ஈட்டல் வேண்டும். பகைபைச் சிறிதென்றுபார்த்துக்களைபாது விடுதல் நன்றன்று. சமுத்திரம் நிரினுலே நிறைந்துளதாயினும் ஆற்றுநிரையும் ஏற்று வாங்குகின்றது. ஆலோசனை விதியும் இதுவேயாகும் என்றுகள். இதனைக் கேட்ட இரகுவென்பவன் பறையறைந்து சேனைகளையுஞ் சேர்த்துக்கொண்டு தானும் எழுந்து திக்கு விசயஞ் செய்யக் கருதி முதற்கட்கிழங்குத் திசையை நோக்கிச் சென்றுன். முன்னே இராசகாந்தி சென்றது. அகன் பின் சேனைகள் சென்றன. வங்கம், சலிங்கம் முதலிய தேசங்களை வென்று அங்கங்கே அரசர்களை அடக்க திரவியங்களையுஞ் சேர்த்தான்.

கௌற்சமுனிவர் பொருள் வேண்டல். 17

கிழுங்குத்திரையை வென்றுமின், தெற்குத் திசையை நோக்கிச் சென்றுன். அங்கே பாண்டியவரசர்கள் இரகுங்கடைய பிரதாபத்துக்குப் பயந்து விரைவிலே பணிந்து தாங்கள் திரட்டிய முத்துக்குவைப்பல்லாம் அள்ளிக் கொடுத்தார்கள். அங்குள்ள மலையம் தார்த்துரம் என்னும் மலைகளையுஞ் கண்டு சென்றுர். சென்று மேற்குத் திசையிலே போய்ப் பலவகை யரசர் களையும் வென்று திரவியங்கேர்த்துக்கொண்டு அக்கடற்கரை மோரமாய் வடக்கே சென்று பாரசீகம், காசுமீரம், காமரூபம் முதலிய தேசங்களையும் வென்று திரவியங்களையுஞ் சேர்த்து இமயமலையிற் போய் அங்குள்ளோர் கொடுக்கும் உபகாரங்களையும் பெற்றுக் கொண்டு திரும்பிவந்து அப்பொன்களைப்பல்லாங் கொடுத்து விச்சவ சித்து என்னும் யாகத்தையுஞ் செய்து முடித்தான்.

கா. கௌற்சமுனிவர் பொருள் வேண்டல்.

**யா**கத்திலே திரவியங்களைப்பல்லாம் வாரி வாரி யாவர்க்கும் வீசி வறுமையற்றிருக்கும் இரகு என்பவனை வரதந்து முனிவருடைய சீடராகிய கௌற்சமுனிவர் குருதக்கிணக்குப் பொருள் பெறும் பொருட்டு வந்தடைந்தார். வந்தடைந்த அந்த முனிவரை இரகு மஹராஜா எதிர்கொண்டழூத்து வந்து இருக்கையிலிருத்தி மட்பாத்திரத் திலே கொண்டுவந்த அருக்கியம் முதலியவற்றையுங் கொடுத்து வணங்கினார். வணங்கியபின், “முனிபுங்கவரே! உமது குருவாகிய வரதந்துமுனிவர் சுவாத்தியமாய் இருக்கின்றா? அவருடைய தவவொழுக்கங் தவறுது நடக்கின்

றதா? அவராலே வளர்க்கப்பட்ட ஆச்சிரம மரங்கள் வாயு தேயுக்கால் வரதையின்றி வளர்கின்றனவா? மாண்கன்று கள் இடையூறின்றி வசிக்கின்றனவா? ஆறிலொன்றுகிய வரிப்பொருள் தவறுது கொடுக்கப்படுகின்றதா? உணவாகிய குள்நெல்லுகள் ஆழமாடுகள் மேயாது வளர்கின்றனவா? பிரமசாரியாகிய நீர் இல்லறஞ் செல்லற்குக் குருவின் அநுமதி கிடைத்துவிட்டதா?" என்னும் வினாக்களை விடுவினார்.

அப்பொழுது கௌற்சர் சொல்லுவார். "இரசாவே! நீர் அரசராயிருந்து காவல் புரியும்போது எங்களுக்குக் குறை ஏப்படி வருமா? எங்களுக்கோ குநுதக்கிணக் குறை ஏப்படி வருமா? தொரை குறையுமில்லை. நான் வரதந்து துப் போருள் முனிவரிடத்திலே ஆறங்கம், நால்வே கேட்டல். தம், மீமாம்சை, புராணம், தருமசாஸ்திரம் என்னும் பதினான்கு வித்தைகளையும் கிரமமாகப் படித்தேன். அவர் தம்மிடத்திலேயான் வைத்திருக்கும் பத்தியையே தமக்குத் தக்கிணையாக என்னியிருந்தார். நான் அதனை நோக்காமல் உமக்குக் குருதக்கிணையாக எவ்வளவு திரவியங் தரவேண்டுமென்று பின்னும் பின்னுங் கேட்டேன். அவர் கோபங்கொண்டு என்னிடம் பொருளில்லாமையையுங் கருதாமல் பதிநான்கு வித்தைகளுக்கும் பதிநான்குகோடி பொருள் தரவேண்டும் என்றார். அப்பொருளின் பொருட்டு இப்பொழுது உம்மிடம் வந்தேன். பொருள்கள் எல்லாவற்றையும் யாகத்திலே போக்கிவிட்டு மட்பாத்திரம் மாத்திரம் வைத்திருக்கும் உம்மைக் கேட்டற்கு யாதும் நீதியில்லை. வேறொரு கொடையாளனிடம் போக விரும்புகின்றேன்" என்றார். அவரைத்தடுத்து அரசன் சொல்லுவான்.

"முனி சிரேட்டரே! என்னிடம் குருதக்கிணக்குப் பொருள் கேட்டுவந்தவர் பொருள் பெறுமற்போயினர் என்ற நிந்தை மொழி எனக்கில்லாமல் அரசன் போருள் இருக்கவேண்டும். முனிவரே! இரண்டு கோடுத்தல். மூன்று நாளைக்கு இங்கே இருந்துகொள்ளும். எங்கேயாவது பொருள் தேடித்தருவேன்" என்று சொல்லிக் குபேரனிடம் போய் அவனுடை திரவிய சாலையிலிருந்து பெருந்தொகைப் பொருள்களை வாரிக் கொண்டுவந்து கொற்சருக்குக் கொடுத்தான். அது குருவுக்குக் கொடுக்குந் தொகையிலும் அதிகமாயிருக்கத்து. அகனைக் கண்ட கௌற்சர் சொல்லுவார். "அரசனே! நீதிவழியினின்று திரவியத்தை ஈட்டல், வளர்த்தல், காத்தல், தக்கார் கரத்திற் கொடுத்தல் அரசன் ரூபில் என்று பெரியோர் கூறுவார். உன் மகிழ்மோயா அறிதற்கரியது. தேவுலகப் பொருளையும் பெறவல்லாய். அரசனே! உன்னைப்போன்ற புத்திரன் ஒருவனைப் பெற்றுக் கொள்க" என்று வாழ்த்துரைகளிற் தமது குருவின் சமிபம் போனார். பொருள்கள் எல்லாம் ஒட்டகங்களிலும் பெட்டைக் குதிரைகளிலும் ஏற்றப்பட்டுப் போயின. முனிவனது வாழ்த்துரையால் அவனுக்குப் புதல்வனும் ஒருவன் பிறந்தான். பிரமமுகர்த்தத்திற் பிறந்த காரணத்தினால் அயனென்னும் நாமதேயம் அவனுக்கு இடப்பட்டது.

### ஏ. மாலையிடு.

நுதிரனுகிய அயன் பலவகைக் கலைகளையுங் கற்று வல்லனுப் பளர்ந்து விவாகப்பருவம் மேவியபோது விதற்பதேசத்து அரசனுகிய போசராசன் தனது தங்கை

சுயமர சுபைக்குப் பீர்து மதியுடைய சுயமரசுவைக்கு அய போதல். ஸ்னியும் அனுப்பும்படி இரகுராசனுக்குக் தூத்தரை அனுப்பினான். இரகுராசனும் போசராசன் சுதாசாரங்களாலும் சற்குணங்களாலும் மிக்க வலென்றும் சம்பந்தஞ் செய்தற்குத் தக்கவன் என்றும் இனிதறிந்து அந்தச் சுயமரசுவைக்கு அவனையும் அனுப்பினான். அயனும் நால்வகைச் சேனைகளோடுஞ் சென்று நிருமதை யாற்றங் கரையை அடைந்தபோது யானை ஒன்று நிருமதை ஆற்றிலே நீந்தி முழுகி கரையை அடைந்து அரசனுடைய சேனை யானைகளிலே நெருங்கி வந்தது.

அதனை நோக்கிய அயன் அந்தயானையின் மத்தகத் திலே தைக்கும்படி வித்தகமான பாணம் ஒன்று விட்டான்.

பாணம் பட்டவுடனே அந்த யானை தன் கந்தருவன் சாபம் னுடலை விட்டு ஒரு புருடனும் வந்து தீர்த்தல். அயனை நோக்கிச் சொல்லும். “அரசனே!

என் பெயர் பிரியம்வதன். என்பிதாவின் பெயர் பிரியதர்சனன் என்னும் கந்தருவன். மதங்க முனி வருடைய சாபத்தினாலே இந்த யானை வடிவத்தை எடுத்தேன். இந்தச் சாபம் எப்போது நீங்கும் என்று மதங்க முனிவரை இரந்து கேட்டேன். மதங்கமுனிவரும் என்மேல் இரங்கி இக்குவாகு மரபிற் பிறந்த அயன் என்னும் அரசன் உனது மத்தகத்திற் பாணம் விடும்போது சாப மும் நீங்குமென்று தீர்ப்புஞ் சொன்னார். இக்காரியம் எப்ப சம்பவிக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். இப்பொழுது உம்மாற் பாணம் விடப்பட்டுச் சாபமும் நீங்கினேன். இச்சாபத்தை நீக்கிய உமக்குக் கைம்மாறுக சம்மோகனம் என்னும் படையைத் தருகின்றேன். இது விடுக்கும்போது ஒரு மந்திரமும் ஒடுக்கும்போது ஒருமந்திரமுமாக இரண்

மெந்திரம் உடையது. ஒருசாலமும் உடம்பிளின்றும் உயிரைப் பிரிக்கமாட்டாது. சத்துருவை மயக்கி வெற்றியை மாத்திரவு கரத்திற் கொடுக்கும்” என்றான். அப்படையை அயனும் அங்கீரித்துக் கொண்டு விதற்பநாடு நோக்கினான். அந்தக் கந்தருவனும் அழகாபுரியை நோக்கினான்.

போசராசன் தனது நகரியின் புறத்தே அயன் வங்கான் என்பதை அறிந்து எதிர்கொண்டு வந்து அழைத்துப்

போய் ஆசனத்திலிருத்தி சந்திரனைக் காண்ட சமுத்திரம் போல சந்தோஷத்தியைக் கீழ்க்கண்ட பாடத்தில். எயனை கண்ட சமுத்திரம் போல சந்தோஷத்தியைக் கீழ்க்கண்ட பாடத்தில்.

ஏல் கிளர்ந்தான். அங்கே சுயமரசு வைக்கு வந்த அரசர் யாவரும் அன்றையும் சுத்திரையின்றிக் கிடந்தார்கள். அயனே நித்திரையிற் பங்கமடைந்தில்லை. விடியற்காலம் வந்தவுடனே மங்கலபாடகர்கள் இங்கிதம் பெறப்பாடும் பாட்டுக்களைக் கேட்டு காலைக்கடலை முடித்து ஆடையாபரணங்களை அணிந்து சுயமரசுவையிற் போய் போசராசன் காட்டிய ஆசனத்திலேறி ஐந்தருவின் கடுவிலே விளங்கும் பாரிசாதமரம் போல அரசர் யாவர்க்கும் கடுவே விளங்கினான், அப்போது இந்துமதியும் சிவிகை ஒன்றிலே ஏறி பரிவார சனங்கள் பக்கத்திலே சூழ்ந்துவர சுயமரசுவையிற் புகுந்தான்.

அரசர் யாவரும் இந்த இந்துமதியையே நோக்கி ஆசைமிகுந்து பலவித சேட்டைக்களையுஞ் செய்தார்கள்.

அவருள்ளே ஓராசன் தன் கையிலே அரசர் சேயல். இருந்த தாமரைப் பூவை அடிக்கடி சுழற்றி அலைத்துக் கொண்டிருந்தான். மற்றேராசன் தன்னுடைய உத்தரிய வஸ்திரத்தை ஒதுக்கி

மேலே எடுத்துவிட்டு முகத்தையும் ஒருபக்கத்திலே சாய்த்துக் கொண்டிருந்தான். மற்றோரரசன் இடக்கரத்தை எடுத்துயர்த்தி சிங்காசனத்திலே ஒருபக்கத்தில் சேரவைத்து முத்துமாலையையும் முதுகிலே ஒதுக்கிவிட்டு மிக்திரன் ஒருவளேநும் பேசிக்கொண் டிருந்தான். மற்றோரரசன் கையிலிருந்த வெண்டாழம்பூமடலை நகச்தாற் கிழித்துக்கொண் டிருந்தான். மற்றோரரசன் சூதாடு கருவிகளை சூழப்பரப்பிச் சூதாடிக்கொண் டிருந்தான். மற்றோரரசன் சிரத்திலே கரத்தைவைத்து சிறிதும் பேசாதிருந்தான். இப்படியே சேட்டை செய்துகொண்டிருக்கும் அரசர் யாவரையும் சபைப்பழக்கங் தெரியாத வீணரென்று கருதி வெறுத்தாள்.

அதன்பின் சனந்தை என்பவள் அச்சபையில் இருக்கும் அரசர் யாவரையும் தனித்தனிகாட்டி அவர்கள் பெருமையை இந்துமதிக்குச் சொல்லக்கருதி அரசர்களைக் காட்டி முதற்கண்ணே மகததேச ராசன் முன் டிக் கூறுதல். னிலையிற் கொண்டுபோய்ச் சொல்லுவாள்.

“இந்துமதியே! கேண்மதி. இவன் மகததேச ராசன். பகைவளைப் பரிதாபம் மேவச் செய்தலாற் பரங்க பன் என்னும்பேர் படைத்தவன். அடைக்கலம் புகுவோர்க்கும் முனிவர்க்கும் பெருந்துணையாய் உள்ளவன். இடைவிடாது செய்யும் யாகங்களால் இந்திரனையும் அழைப்பவன். பிரசைகளிடத்திலே பிரியம் மிக்கவன்” என்றால். இந்துமதி கேட்டுக்கொண்டு அந்த அரசனை வணங்கிவிட்டு அப்பாற் சென்றாள். அதனைக்கண்ட சனந்தை அங்கதேசராசன் முன் னிலையிலே அவளைக் கொண்டுபோய் “இவன் அங்கதேச ராசன். தேவப் பெண்களும் ஆவல் கொள்ளத் தக்க பேரமுகுங் இளமையும் பெற்றவன். முன்னெரு சாபத்தினுலே

இங்கே வந்த திக்கியாளிகளை எல்லாம் முனிவரர் நால் வழிநின்று முறை பெற அடக்கினவன். வெவ்வேறு இடங்களிலே தனித்தனி விரும்பி வசிக்கும் இலக்குமி சரஸ்வதி என்னும் இருபெண்களும் ஒருங்கு கூடிவந்து தன்பால் வசிக்கும் தகுதி பெற்றவன்” என்றால். அதனையுங்கேட்டு இந்துமதி “அப்பாற் செல்லுக” என்றால்.

அவளைச் சனந்தை அப்பாற் கொண்டுபோய் அவந்தி தேச ராசனைக் காட்டி “இவன் அவந்தி தேச ராசன். சஞ்சை என்னும் தன் மகள் பொருட்டு சாகத்தீவிற் கொண்டு போய்த் தேவத்தச்சனாற் கடைந்தெடுக்கப்பட்ட சூரியன் போன்றவன்; அபரபக்கத்தின் அந்திக்காலத்திலும் அவந்திமாகாளருடைய சிரத்திலிருக்கும் செழும் பிறையைத் தெரிசனானஞ் செய்து தொழுது வாழ்வோன்.

அடரிரு எபரா பக்க மதனினுமந்திக் காலத்

திடரின்மா காளன் சென்னி யிளம்பிறை தொழுது வாழ்வோன் மடனாளன் வதியு மாறு மயன்கடைந் துள்ள மாவெஞ் சுடரானு னிவனே கண்டா யவந்திக் கென்னச் சொன்னான்.

—இரகுவமிசம்.

மங்திரசத்தி, பிரபுசத்தி, உற்சாகசத்தி என்னும் சத்தி கள் மூன்றும் உடையவன்,” என்றால். அவளையும் இந்துமதி விரும்பினால் அல்லன்.

சனந்தை அவளை அப்பாற் கொண்டுபோய் அநாபதேச ராசனைக் காட்டி “இவன் அநாபதேச ராசன். பிரதீபன் என்னும் பெயர் உடையவன். கார்த்த வீரியன் குலத்திற் பிறந்தவன். பரசராமனுடைய மழுவின் நுதியைக் குவளையலின் மடல்போல மதிப்பவன். நிருமதை ஆற்றங்கரை

யிலை அரண்மனை கட்டி வசிப்பவன்” என்றார். அவனையும் இந்துமதி அவமதித்தாள். அவனோச் சுனங்கை அப்பாற கொண்டுபோய் சூரசேனராசனைக் காட்டி “இவன் சூரசேனராசன். சூரேடனன் என்னும் பெயருடையவன். தாப் மரபு தந்தை மரபு என்னும் இருமரபுஞ் தூயவன். யழுனையாற்றங் கரையிலே உரண்மனை கொண்டு வசிப்பவன்” என்றார். அவனையும் விரும்பினால் அல்லவன்.

அப்பாற் சுனங்கை அவனோச் கலிங்கதேச ராசன் முன் விலையிற் கொண்டுபோய் “இவன் கலிங்கதேச ராசன். ஏமாங்கதன் என்னும் நாமதேயம் உடையோன். வில்வீரர் சஞக்கெல்லாம் முன்னே செல்லும் வில்வீரன். மகேந்திர மலைக்கும் மகாசமுத்திரத்திற்கும் நரேந்திரன்” என்றார். இந்துமதி அவனையும் விட்டு அப்பாற் சென்றபோது சுனங்கையானவள் பாண்டியதேச ராசனைக் காட்டி “இவன் பாண்டியதேச ராசன். அசுவமேத யாகஞ் செய்தவன். அகத் தியர் வசிக்கும் பொதியமலைக்குத் தலைவன். அரிசந்தனம் பூசிய சரீரமுள்ளவன்” என்றார். அவனையும் விட்டு இந்துமதி அப்பாற் சென்றார்.

அவனுக்குச் சுனங்கை அபன் என்பவனைக் காட்டிச் சொல்லுவாள். “இவன் அயோத்திநகர இராசன். திக்குவி சயஞ் செய்து மிக்க பொருளிட்டி அயனுக்கு மாலை விச்சவகித்து என்னும் வேள்வியுஞ் யிடுதல். செய்த இரகு ராசனுடைய புத்திரன்.

தேனுவை வழிபட்டு வரம்பெற்ற திலீப ராசனுடைய பெளத்திரன். ஏருத்து வடிவங் கொண்டு நின்ற இந்திரனுடைய முதுகிலேறி நின்று தைத்திய ரோடு பேர் புரிந்த குத்தன் மரபுக்கு விளக்குப்

## கடிமணஞ்செய்தல்.

25

போன்றவன். குலத்தாலும், குணத்தாலும், ஒழுக்கம் முதலிபவற்றாலும், இமுக்கில்லாதவன். இளமைப் பருவமுடையவன்” என்றார். இந்துமதியும் அப்பாற்செல்லாமல் அவனைபே நோக்கி நின்றார். அப்பொழுது சுனங்கை என்பவன் இந்துமதியை நோக்கி “ஆரியாயி! அப்பாற் செல்லுவேமா?” என்ன, ஆரியை பார்த்த பார்வை சுனங்கையைக் கொல்லும்படிகிடந்தது.

குதையட் டெழுந்த கொங்கைச் சுனங்கையத் தோக்க யன்னுள் காதலின் குறிப்பை நோக்கி யருகுபோய்க் களித்து மெல்லப் பேகைதயப் பார்த்தெல் வேமோ என்றிடப் பிடியனாக் கோகைதயைப் பார்த்த பார்வை கொல்லிய கிடந்த தன்றே.

—இருவமிசம்.

சுனங்கையும் பயந்து மனந்தகுமாறிச் சும்மாளின்றார். அந்தப் பொழுதிலே இந்துமதி பரிமளத் திரவியஞ்ச சேர்ந்த பூவின்மாலையை ஆவலோடும் எடுத்து சுனங்கை கையினாலே அபன் கழுத்திலே சேர்த்தாள். அதனை நோக்கிய நகரச்சௌங்கள் யாவரும் அயனுக்கும் இந்து மதிக்கும் வந்து சம்பவித்த பொருத்தமான சேர்க்கையைப் புகழ்ந்து பேசினார். போசாசன் அயனையும் இந்து மதியையும் அழைக்குக்கொண்டு போய், அக்கிணி சான்றூக்கடிமனைம் புனர்விக்கக் கருதி அரசரையும் பிறரையும் அங்கே வருவித்தான்.

## அ. கடிமணஞ்செய்தல்.

கடிமணச்சாலையிலே முடியுடையரசர்களும், மற்றையரசர்களும் பிறருமாக வந்து நெருங்கினர். அயனும்

இந்துபதியும் பொன்மயமான ஆசனம் ஒன்றிலே ஒருங்கு விற்றிருக்தனர். போசராசனுடைய புரோகிதர் ஒமாக்கினி யை வளர்த்துக் கிஸியைகளைக் கிரமமாகச் செய்தார்கள். போசராசன் அக்கினி சான்றூக் இந்துமதியை அயனுக்குக் கொடுத்துக் கிஸியைகளையும் முடிப்பித்தபின் அங்கே வந்தோர் அனைவரையும் உபசரித்து அனுப்பினான். அரசர் கனும் கீழே முதலைமுதலிய பிரானிகளை வைத்துக்கொண்டு மேலே தாமரையை மலர்க்கு காட்டும் பொய்க்கோல மனத்திலே பொறுமையுடையவர்களும் புறத்திலே விருப்பங்காட்டுவோருமாய்த் தம்பதிகளையுங் கபடமாய் வந்தனை செய்துகொண்டு போனார்.

போசராசனும் தீதனமாகப் பொருள்களையுங் கொடுத்து அந்தக் தம்பதிகளையும் போகவிட்டத் தானும் அவர்களுக்கு குப் பிண்ணே துணையாகச் சென்று மூன்று போர்புரிதல். நாளையின் பின் மீண்டு வந்தான். தந்தை யுடைய திக்கு விசபத்திலே திரவியங்கொடுத்து நெரந்ததற்கும், இந்துமதியைப் பேருமையா இம் சிந்தையிற்கொண்ட வைரமுடையராய் வந்து வழியிலே அயனை மறித்துப் போர்புரியத் தொடங்கினார்கள். அயன் இந்துமதியை மந்திரிகள் சிலிரிடம் நிறுத்திவிட்டுக் கண்கையரற்றிலே சென்று கலந்து நெருங்கும் சேர்லையாறு போல அந்த அரச�ேலைகளிலே சென்று நெருங்கிக் கடும் போர் புரிந்தான். சதுரங்கசேலைகளுங் கலந்து போர்புரிந்தன. பினங்களும் நெருங்கின. அரசர் பலர் அயனுற் கொல்லப்பட்டார். எஞ்சி நின்றேர், அயன் விட்டபோகனபானத்திலே அறிவுமயங்கிக் கீழே விழுந்தார்கள். அயன் இந்துபதியையும் அழைத்துக்கொண்டு தனது நகரியிற் சார்ந்தான். இவைகளைபெல்லாம் முன்னரே

கேட்டு மனம் மசிழ்ந்திருந்த இரகுராசன் மைந்தனுகிய அயனைக்கொண்டாடி அரசியலையுங் கொடுத்துவிட்டு முத்தி நெறி தேட முயன்றுன்.

அயன் அரசியலைப் பெற்றுவின் சனக்கலைலாம் மனங்களிக்கும்படி அன்போடும் அருளொடும் பூமியைப் பரிபாலனாஞ் செய்தான். தங்கையாகப் பெருமையை அரசு துறவி வேடம் பூண்டு நகர்ப்புறத்திலே போயிருந்து முத்தி நெறி தேட முயன்றுன். மைந்தனுகிய அயன் அரசியலின் வளர்ச்சியைத் தேட முயன்றுன். இரகு முத்தியின் பொருட்டு முனிவரைச் சேர்ந்தான். அயன் வேறு தேசங்களையும் விரும்பி மந்திரிகளைச் சேர்ந்தான். இரகு மனத்தை ஒருவழியிற் படுத்துமாறு சனமில்லாத தனியிடத்திலே தருப்பையாசனத்திலே இருந்தான். அயன் அரசியல் காரணமாகத் தருமமயமான ஆசனத்திலே இருந்தான். இரகு முதலிய வாயுக்களை வசமாக்கினான். அயனே திரவியப் பெருமையாலே பகையரசர்களை வசமாக்கினான். இரகு தவாக்கினியினாலே பிறவிக்குக் காரணமான கருமங்களை நீருக்கினான். அயனே பகையரசர் தொடங்குங்கருமங்களின் பயனை மூழுதும் நீருக்கினான். இரகு சத்துவம் முதலிய குணங்களைச் சமங்கிலையாக்கிச் சயங்கொண்டான். அயனே சந்தி, விக்கிரகம் முதலிய ஆறு குணங்களுள்ளே பேறுதற வல்லதொன்றைப் பெற்றாகக் கொண்டான். இரகு பரமாத்துமாவைக் காணும் வரையும் யோகசமாதியில் இருப்பான். அயனே தொடங்கிய கருமத்தைப் பலன்காணும் வரையும் விடாமற் செய்வான்.

கூ. தசரதனுற்பத்தி.

**இ**ப்படியே அரசியலிலும் துறவியலிலும் நின்ற அயன், இரகு என்னும் இருவருள்ளும் இரகு என்பவன் துறவியலிலே நின்று பலாள் கழிந்தபின் யோகசமாதியினாலே பரமாத்துமாவை அடைந்தான். அதனை மைந்தனுகிய அயன் கேட்டுக் கண்ணீர் விட்டுக் கவலை பூண்டு பின்பு தேறி அந்தியேட்டி முதலிய அபரக்கிரியைகளையும் அவனுக்குச் செய்வித்துப் பிறவா நெறியடைந்த பிதாவின் பொருட்டுக் கவலைகாள்ளல் நன்றன்று என்று தக்கோர் செல்லிய புத்தியைக்கேட்டுப் பூமியைப் பரிபாலனஞ் செய்தான். பூமியும் மகத்துவமான புதிய இரத்தினங்களைப் பெற்றது. இந்துமதியும் உத்தமனான ஒரு புத்திரனைப் பெற்றார். அப்புத்திரனுக்குப் பத்துத் திக்கிலுஞ் செல்லத் தக்க தேருடைமையாலே தசரதன் என்னும் பெயரிடப் பட்டது. இந்தப் புத்திரனாலே பிதிரர் கடனையும் வேதமோ துதலாலே முனிவர் கடனையும், யாகஞ் செய்தலாலே தேவர் கடனையும், நீங்கிய தந்தையாகிய அயன் பரிவேடம் நீங்கிய சூரியன் போல விளக்கினான்.

அயன் என்னும் அரசன் திரவியத்தாலன்றி சிறந்து விளங்குங்கு ணைங்க எளாலும் பிற ருக்குப் பேரூப காரஞ் செய்பவனுய் விளக்கினான். பெரு இந்துமதியர் ம் பெலம் வீரம் முதலியன பிறர்க்குப் நீத்தல். பிடை செய்பவாகாமல் அடைக்கலம் புகுந்தோரைப் புரக்கும் பொருட்டாய் அமர்ந்தன. அவன் ஒரு நாள் பொழில் விலையாட்டுக் கருதி அருகிலுள்ள சோலை யொன்றிற் போய்ப் பூக்களைப் பறித்து விலையாடி இளைப்பாறி இருந்த போது அந்தர வழியால் வந்

தசரதனுற்பத்தி.

29

தாராதருடைய வீணையினின்றும் மாலை ஒன்று தவறி மதியிற் கிடந்த இந்து மதியுடைய முலையிலே வீழ்ந்தது. மாலையை நோக்கியவடனே அவனும் மதிமயங்கிப் பரவசமாயி னள். அதனை நோக்கிய அரசனும் மயக்கி வீழ்ந்தான். பரிவாரசனங்களும் பரிவு கொண்டு புலம்பின. அன்னம், கிளி முதலிய பறவைகளும் அழுதன. அவர்கள் மேலே காற்று வந்து படும்படி ஆலவட்டம் முதலியவைகளை அசைத்து விசினார்கள். அந்தக் காற்றுப் பட்டும் இந்துமதிக்கு மயக்கும் நீங்கவில்லை. அயனுக்கோ மயக்கம் நீங்கிறது. அயனும் ஒருவாறு தெளிந்து இந்துமதியை நோக்கிப் புலம்புவன்.

“இந்துமதியை மயக்கி வீழுத்திய இந்தமலர்மாலை என்னைஞ்சிலே வைத்தும் என்னைக் கொல்லாதகாரணம் என்னையோ! விதியானது மெல்லிய மலர் அயன் மாலையினாலே இவ்வழிரைக் கொல்லு புலம்புதல். வித்ததற்குக் காரணம் யாது! மெல்லிய உடம்பை மெல்லிய மலர்கொண்டு கொல்லவேண்டும் என்பது கருதியோ! விதிவளியாலே சில விடத்திலே அமிர்தமும் நஞ்சாகுமா? பிரிய நாயகியே! உனக்கு நான் ஒரு குற்றமுஞ் செய்திலேன். இவ்வியல் புடைய என்னேநு நீ பேசாமல் இருப்ப தென்ன! என்னைக் கேளாமல் இவ்வுகைம் நீக்கி அவ்வுகைம் போனது உனக்கு நீதியாகுமா? உன்னேநும் வந்த என்னுயிர் பின்றும் என்னிடம் வந்தது இக்கவலையெல்லாம் அநுபவித்தற்கா? இரவைப் பிரிந்து போன பின்றும் இரவை வந்து பொருந்து கின்றது. நீயோ என்னைப் பிரிந்து பின்னேநு காலும்’ வாராவழியிற் போயினை! உன் பிரிவைப் பொறுத்திருப்பது எப்படி? மெல்லிய தளிர்களை அடுக்கிய

படுக்கையிற் கிடந்து வருக்குகின்ற உன்னுடைய மெல்லிய சரீரம் சுடலையிலே அடுக்கிய முரட்டுக்கட்டைகளை எப்படித்தாங்கும்! பிரிப நாயகியே! நீ மகிழும் பூவிலே தொடுத்த மேகலையை முழுதும் முடியாமலே இடையிலே விட்டு நித்திரைசெய்தல் நீதியாகுமா? பிரிய நாயகியே! என்னையும், வளர்த்த மான்கள்றையும், இளங்கிளியையும், அன்னப்பறவையையும், அடுத்து நிற்கும் மகளின்களையும் மற்றைப் பொருள்களையும் மறந்து சென்றாலும் துதியைப் பிறைபோன்ற புதல்வனை மறந்து சென்ற காரணம் என்னையோ!” என்று புலம்பினான்.

என்னை வளர்மாணை யனத்தை யினங்கிளியை  
வன்னமட வாயத்தை மற்றை மறந்தாலுஞ்  
சொன்ன துதியைப் பிறைபோலுங் தோற்றச் சேய்  
தன்னைமறந் தெவ்வாறு சென்றுப் தபங்திருவே.  
—இருவமிசம்.

அதன்பிள் பத்துநாள் சென்றபோதே அவருக்குச் செயற்பாலனவாகிய அபரக் கிரியைகளையெல்லாஞ் செய்து முடித்துக்கொண்டு நகரியிற்போயினான்.

அப்போது வசிட்டமுனிவருடைய சீடர்கள் அங்கே வந்து அரசனை நோக்கி “அரசனே! முக்காலசம்பவங்களையும் ஞானக்கண் கொண்டு முறைப்படக் முற்பிறவிகூறல். கானும் குருவாகிய வசிட்டமுனிவர் உனக்குச் சொல்லுமாறு சொன்ன ஆதி வார்த்தைகளைச் சொல்லுகின்றேஙும். அரசனே! கேள், முன்னெரு காலத்திலே செயற்கரிய பெருந்தவஞ் செய்யுங் திருணவிங்து முனிவனுக்குத் தேவேந்திரன் பயந்து தவ-

நிலையைக் குலைக்கும்படி அருணி என்னும் பொபருடைய அரம்பபையை அனுப்பினான். அவனும் அம்முறிவர்க்கு முன்னே போய் நின்றான். முனிவர் கோபங்கொண்டு மாதுடப் பெண்ணாக எனச் சாபங் கூறினார். அவனும் அந்தச் சாபத்துக்குப் பயந்து ‘பகவானே! யான் இந்த நுடைய ஏவலால் வங்தேன். எனது குற்றத்தைப் பொறுத்தருநோம்’ என்று பிரார்த்தித்தான். முனிவரும் அவன் மேலிரங்கி ‘பெண்ணே! கற்பகமலர்மாலையை நீ கானும் போதே இச்சாபமுந்தீருநோம்’ என்று முடிவுங் கூறினார். அந்த அருணிதானே இந்துமதியாய் வந்து பிறந்து உனக்கும் பெருந்தேவிபாய் இருந்து கற்பகப்பூமாலையைக் கண்ட வட்டேன இந்த உற்பவம் நீங்கி ஒடினான்’.

“அவனைக் குறித்துக் கவலை கொண்டது அமையும், எப்படி நீ அழுது புலம்பினுலும் அவளோ இனி வருவதில்லை. பிறப்பவர் யாவரும் இறப்பது உறுதி கூறல். தின்னைம். அவளொடு நீ கூட இறந்தாயாயினும் அவனை நீ அடைவதில்லை. சகல வகையான உயிர்களும் தாம் தாம் செய்துகொண்ட பாவபுண்ணியங்களின் பலன்களை துகரும்பொருட்டு பல விடங்களுக்குப் போகின்றன. மூடர்கள் இறந்தவர்களை எப்பொழுதும் நீண்டது வருந்துவார்கள். அறிஞர்கள் இறந்தவர்களை அப்பொழுதே மறந்து விடுவார்கள். புச்சிபட வாழவேண்டுமாயின் இடரிலுக் தளராமல் இரு. அவனுக்குச் செயற்பாலனவாய சீரார்த்தங்களைச் செய். பூரியையும் பரிபாலனம் செய். பெய், வாய், கண், மூக்கு முதலிய ஜூம்பொறிகளையும் வெற்றிகொண்ட நீ மற்றைச் சுவங்கள்போல அற்றப்படுதல் அறிவன்று காற்றினுலை அசைக்கப்படும் மரங்கள்போல மலைகளும் அசைக்கப்படு

மாயின் மலைகளிடத்துள்ள விசேடம் யாது? அசைவற் றது என்னும் பெயரும் மலைக்கு நிலைக்குமா” என்றார்,

இப்படியே சீடர்வாயிலாக வசிட்டர் சொல்லுவித்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு சீடரை அனுப்பினார். அவ்வார்த்தைகள் அவன் மனத்தில் அங்கோரமாகவில்லை. வர வரக் கவலையோ மிகுந்தது. கவலை மிகுந்தும் மைந்தனுகிய தசரதனுடைய இளமைப் பருவத்தின் நிமித்தம் எட்டு வருடங் கழிந்துவின் தசரதனுக்குப் பட்டாபிழே கம் செய்து அரசியலையும் அவன் மேல் வைத்துவிட்டுக் கவலையோடும் உபவாசியாம் இருந்து கங்கா சர்யாங்கமத் திலே உடலைவிட்டுத் தேவலகம் போனார்.

### கி. தசரதனரசு புரிதல்.

தசரதராசன் தந்தையாற் கொடுக்கப்பட்டாறசியலீச் சனங்களைல்லாம் மனங்களிக்கும்படி சாத்திர நெறியிலே நின்று நாடாத்தி வந்தான். சனங்களும் அவன்மேலே அன்புடையாராய் ஒரு குறையும் இன்றி உவப்போடும் வாழ்ந்து வந்தனார். தீசிசெயல்களும் தீக்குணங்களும் அவனிடத்திற் சிறிதுங் காணப்படவில்லை. துன்பம் வறுமை சோர பயம் என்பன சனங்களிடத்தும் காணப்படவில்லை. கேட்டுக்குக் காரணமான ஈதிவாதைகள் நாட்டிலும் காணப்படவில்லை. கடற்கரை வரையும் குழியைக் கைப்பற்றிப் பன்னிரண்டு ராச மண்டலங்களுக்கும் தலையை எய்தினான். இலக்குமிதேவி நாராயணமுர்த்திக்குக் கேவை செய்வதுபோல தசரதனுக்கும் சேவை செய்து வந்தாள். கோசலதேசராசன் புத்திரியாகிய கொசலை

### தசரதனரசு புரிதல்.

33

என்பவரும், கேகயதேசராசன் புத்திரியாகிய கைகேயில் என்பவரும், மகததேசராசன் புத்திரியாகிய சுமித்திரை என்பவரும் அவனுக்கு மனைவிகளாயினர்.

இந்த மனைவியர் மூவரோடும் வீற்றிருந்து அரசுசெய்யுங்காலத்திலே வசந்தகாலம் ஒன்று வந்தது. அந்த வசந்த காலத்திலே வேட்டையாடலை மிகவும் வேட்டையாடப் பிரூம்பி வேட்டைக்கு உரிய வேடங்க போதல். சூம் பூண்டு கொண்டு காட்டிற் பிரவேசித்தான். சேனைகளும் கூடிச் சென்றன. வேட்டை நாய்களும் வலை கயிறு முதலியவைகளும் கொண்டுபோகப் பட்டன. நாடிடல்லாம் அரசன் போனவுடனே கதுமென இலைகளை உதிர்த்து தளிர்களை தளிர்த்து மலர்களைப் பூத்து பொலிவடைந்து விளங்கின. வனதேவதை கள் எல்லாம் மகாராசனை மகிழ்ச்சியோடும் பார்த்தன. கரடி புலி யானை கவர்மான் பன்றி சிங்கம் கடுவாய் முதலியதீயமிருகங்கள் எல்லாம் அங்கங்கே உண்டியும் நீரும் உறைவிடமும் பெற்று மண்டிக் கொழுத்து மறைந்திருந்தன. அவைகளுள்ளே பலமிருகங்களைத் தசரதன் பாணம் விட்டுக் கொன்று குவித்தான். மறைந்துபோய் இருந்த மிருகங்கள் எல்லாம் சனங்களாலும் நாய்களாலும் வெளிவந்தன. பலமிருகங்களின் உறுப்புக்களை மாத்திரம் வெட்டி விட்டான். சிலமிருகங்களின் கொம்புகளை மாத்திரம் முரித்து விட்டான். மான்குட்டி முதலியன் கொல்லப்படவில்லை.

இப்படியே வேட்டையாடி இளைப் புற்றிருந்த தசரதன் குதிரையை வேகமாய்ப் போகச் செலுத்திக் கொண்டு

மற்றொருவருங் காணப்படாமற் போய்  
முனிபுதல்வளைக் தமசை ஆற்றங்கரையை அடைந்தான்.  
கோலைபுரிதல். அக்கரையிலே பிரப்பங்கொடி மறை  
விலே நின்று முனிபுதல்வன் ஒருவன்  
குடத்திலே நீர் மொண்டான். அந்த நீர் குடத்திற் புகுஞ்  
சத்தம் களிற்றுயானையின் பிளிற்றெருவி போலச் செவித்துளை  
களிற் பட்டது. பட்டவுடனே ஆராய்ச்சின்றிப் பாணம்  
ஒன்றை விட்டான். பாணம் போய் முனிபுதல்வனுடைய  
மார்பிற் பட்டது. முனிபுதல்வன் அந்தோ! தந்தையே!  
தந்தையே! என்று சிந்தை நொந்து புலம்பி அழுதான்.  
அவனே குருடர்களாய தந்தை தாமரைக் காவிக்கொண்டு  
வந்து பக்கத்திலே வைத்துவிட்டு துடிக்க நீர் மொண்டு  
கொண்டு போகவந்தவன். யாது செய்வான்.

அந்தப் புதல்வன் தந்தையே! தந்தையே! என்ற சத்  
தம் தசரதன் செவியிலே துழைத்தலுங் தசரதனும் அவ்வழி  
யே பேரப் பாணங் தைக்கப்பட்டு இரத்  
புதல்வனேடு தமும் பெருக்கோடால்ததிலே வீழுந்து  
தந்தை தாயிடம் கிடக்கும் முனி புதல்வளைக் கண்டு கவலை  
போதல். கொண்டு நீ யாவன்? என்று கேட்டான்.

அவன் தன் வரலாறுஞ் சொல்லித் தந்தை  
தாயர்கள் முன் னிலையிலே தன்னையுங் கொண்டுபோய் விட  
வேண்டும் என்றும் வேண்டினான். தசரதனும் உடன்பட்ட  
உக் குடத்தொடு புதல்வளையுங் கொண்டு தந்தைதாயர் முன்  
னிலையிற் சார்ந்தான். புதல்வன் வரக்கானுமல் வருந்திக்  
கொண்டிருக்கும் அவரிருவருங் தசரதனுடைய நடைபொலி  
யைத் தம்மானுடைய நடையினேவி என்று கருதிச் சொல்  
இலவார்.

மைந்தா வருவாயெம் முயிர்வாழ்வே வருவாயால்  
ஏந்தாய் வருவாயன் புடையினோயாய் வருவாய்நீர்  
தந்தாவி யளிப்பாயென வைளைத் தஞரனவயா  
அந்தாரவ னன்னீர்கொ டசம்போடு மனித்தான்.

—இரகுவமிசம்.

“மைந்தா! வருக. எம்முயிர் வாழ்வே! வருக. எம்பிதாவே!  
வருக. இளையோய்! வருக. நன்னீர் தந்து நலமுடன் காப்  
பாய்! வருக.” என்று புலம்பினார். தசரதன் முனி புதல்வ  
ளைத் தரையிலே வைத்துவிட்டு ஒன்றும் பேசாமல் நின்று  
குடத்துடன் நீரைக் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஜூயம்  
கொண்டு ஒன்றும் பேசாது நின்று “நீர் தருகின்ற நீ  
யாவன்” என, தசரதன் அஞ்சி நடுங்கி நடந்த காரியத்தைச்  
சொல்லுவான்.

“அப்பா! நமஸ்காரம். அன்னையி! நமஸ்காரம். அடிப்  
யேன் செய்த பிழையைப் பொறுத்தருள்க. நானே அயோத்  
திமாநகரை ஆளும் அரசன். தசரதன்  
தசரதன்கூறல். என்னும் பெயருடையேன். இக்காட்  
டிலே வேட்டையாடலை விரும்பி வந்தேன். வேட்டையாடிக்கொண்டு தமசையாற்றங்கரையிலே  
தனியேவந்தேன். உங்கள் புதல்வன் பிரப்பங்கொடி மறை  
விலே கரையிலே நின்று குடத்திலே நீர் மொண்டான்.  
குடத்திலே நீர் புகும் சத்தம் களிற்றியானையின் பிளிற்  
ஞரெயிலே யென்று விபரீதமாக விளங்கிப் பாணம் ஒன்று  
விட்டேன். உங்கள் புத்திரன் மார்பிலே பாணம் பட்டு  
ழுமியில் வீழ்ந்தான். யான் யாது செய்வேன்; அவனை  
இங்கே எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறேன். இனி  
இழுமது தொண்டெல்லாம் நானே புரிவேன்” என்று சொன்

னன். அவர்கள் இருவரும் இதனைக் கேட்டு நிலத்தில் வீழ் ந்து நெடுஞ்செழுமொழி பின்னற் சிறிது தெளிந்து மகனுடைய மார்பிலே தைத்த பாணத்தைக் கழற்றும்படி சொன்னார்கள். தசரதனும் கழற்றினாலே புத்திரனும் உயிர் துறந்தான். இனி நானே உங்களுக்குப் புதல்வனுப் பூவு செய்து வாழ்வேன். முனிவன் அரசனை நோக்கி “அரசனே! நான் புத்திரசோகத்தினாலே இப்போது உயிர் விடுகின்றேன். நீயும் என்போலப் புத்திரசோகத்தினாலே பொன்றக்கடவாய்” என்று சாபஞ்சொல்லி தன்னித்தகனஞ் செய்யும் படியுஞ் சொல்லி உயிர் துறந்தான். மனை வியும் உயிர் விட்டாள். அரசனும் அவர்களைத் தகனஞ் செய்துவிட்டு தனது நகரியிற் போனான்.

### கக. புதல்வரைப்பெறுதல்.

**அ**ந்தச் சாபம் தீங்கு பயப்பதாயினும் புத்திரசோபத்தினால் பொன்றக்கடவாய் என்றதனால் புத்திரனில் வாத தனக்குப் புத்திரன் கிடைக்குமெயாகந் நன்று கருதியிருந்த தசரதனுக்கு பதினோடங்கல். யிரம் வருடம் சென்றும் புத்திரன் உதித்திலன். தசரதன் கவலை கொண்டு பிதிரர் கடன் எப்படி நீங்குமென்று மனம்வருந்தி கலைக்கோட்டுமுனிவர் முதலிய முனிசிரேட்டர்களை வருவித்து புத்திரகாம யாகத்தைச் செய்விக்கத் தொடங்கினான்.

அச்சமயத்திலே இராவணனால் வருந்திய தேவர்கள் திருப்பாற்கடலில் புகுந்து பலவித துதிகளைக் கூறி நாரா

யனமூர்த்தியை நமஸ்ராந்தார்கள். நாதேவர்கள் ராபனமூர்த்தி துதிகளாலே நன்கு: முற்கு முறையிடல். முந்து தேவர்களை நோக்கி “தேவர்களே! நீங்களெல்லாம் உங்களுடைய பதவிகளிலே குறைவொன்று மின்றி வலிமையோடும், வாழ்கின்றீர்களா” என்று வினாவினார். அப்பொழுது தேவர்கள் இராவணன் முதலிய இராக்கதர்கள் தங்களுக்குச் செய்து வரும் தீங்குகளை எல்லாம் தெளியச்சொல்லி “எங்களுக்கு இவைகளை நீக்கியிருள்வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள். அதனை நாராயணமூர்த்தி கேட்டுச் சொல்லுவார். “தேவர்களே! உங்களுக்குத் தீங்கு செய்யும் ராவணனை நானுங் கொல்லக் கருதியிருக்கிறேன். சர்ப்பங்கள் மேலே றிச் சூழவிருத்தலைச் சந்தனமரம் பொறுத்தல்போல இந்த நாள்வரையும் பொறுத்து வந்தேன். அந்த இராவணன் அருந்தவஞ் செய்து பிரமாவிடத்தில் பிரியமான வரம் பெற்றபோது மானிடர்களை ஒருபொருளாய் மதியாமல், தேவர்களாலே கொல்லப்படாமையை வேண்டிக் கொண்டான். ஆதலால் மானுட லோகமாகிய பூமியிலே தசரத ராசனுக்கு புத்திரனுப்ப பிறந்து போர்செய்து போர்க்களத்திலே இராவணனைக் கொலிபுரிவேன். ஆகாயத்திலே வருகின்ற அவனுடைய விமானத்துக்கு அஞ்சவேண்டாம்” என்று சொல்லி மறைந்தருவினார்.

செய்யத் தொடங்கிய புத்திரகாம யாகமும் செவ்வே செய்யப்பட்டது. அந்த யாகத்திலே பூதமொன்று பாயச மாகிய அவிப்பாகத்தைக் கைகளில் ஏந் புத்திரர் பிறத்தல். திக்கொண்டு வெளியிற் புறப்பட்டது. அந்தப் பாயசத்தைத் தசரதன் வாங்கி

இரண்டாகப் பிரித்து கோசலை கைகேயி என்னும் தேவிய ரிருவருக்கும் கொடுத்தான். தேவிபரிருவரும் தக்கள் தங்கள் பாகங்களிலே பாதி பாதி யெடுத்து மற்றத் தேவியாகப் சமித்திரைக்கும் கொடுத்தார்கள். பாயசத்தையுண்ட தேவியரிருவரும் கருப்பவதிகளாயினர். கோசலையுடைய கருப்பத்திலே நாராயணமூர்த்தி புகுந்து ஒரு புத்திரனுகத் திருவவதாரஞ் செய்தார். அழகுடைமை நோக்க அப்புத்திரன் இராமன் என்னும் பெயரிடப்பட்டான். இராமன்-அழகன். பின்னர்க் கைகேயி என்பவன் ஒரு புத்திரனைப் பெற்றார். அவனுக்குப் பரதன் என்னும் பெயர் இடப்பட்டது. பரதன்-போஷிப்பவன். அதன்பின் சமித்திரை என்பவன் புத்திரர் இருவரைப் பெற்றார். அவருள் ஒருவனுக்கு இலக்குமணன் என்னும் பெயர் இடப்பட்டது. இலக்குமணன்-செல்வமுடையவன். மற்றவனுக்கு சத்துருக்கினன் என்னும் பெயர் இடப்பட்டது. சத்துருக்கினன்-சத்துருவைக் கொல்லுவோன். பூரியிலே, பஞ்சம், பசி, நோய் முதலியன வெல்லாம் அஞ்சியோடின. சாதக கரும் முதலிய கிரியைகள் எல்லாஞ் செய்யப்பட்டன.

நான்கு புத்திரர்களும் நல்லொழுக்கமும் நற்குணமும் ஒற்றுமையுடையராய் வளர்ந்தார்கள். ஆயினும் இராம னும், இலக்குமணனும் ஒருவரையொருவர் பிரியாது சஞ்சரித்தனர். அப்படியே பரதனும் சத்துருக்கினனும் ஒரு வரையொருவர் பிரியாது சஞ்சரித்தனர். மைந்தருடைய கல்வியையும் ஒழுக்கம் முதலியவைகளையும் நன்குணர்ந்த தங்கையாகிய தசரதனும் நான்கு புயங்களாலே நாராயணமூர்த்தியும் நான்கு கொம்புகளினுலே ஐராவத யானையும் விளங்குவதுபோல இனிது விளங்கினான்.

**கூ.** வேள்விகாத்தலும் விவாகஞ்செய்தலும்.

**இப்படி** விளங்கும் நாள்களிலே குசிகருடைய மரபிலே பிறந்த விசுவாமித்திரர் தசரதனிடத்திலே வந்து தமது யாகத்தை இராக்கத்தார்கள் செய்யும் விசுவாமித்திர இடையூற்றினின்றுக் காக்கும்படி இராமரோடு போதல். பிரானைத் தம்மொடும் அனுப்பும்படி கேட்டார். தசரதன் மறுத்தும் வாயாமைபாலே வருத்தமுற்றுப் பின்னர் வசிட்டர் வார்த்தையினுலே உடன்பட்டு இராமபிரானையும் இலக்குமணரோடு சேர்த்து அவருடன் போக அனுப்பினான். செல்லாம்வழியிலே சிறிது தளர்ச்சியுற்ற அவர்கள் இருவருக்கும் பெலம், சுதிபெலம் என்னும் மந்திரங்கள் இரண்டையும் உபதேசித்துக் களைப்பு நீக்கி விசுவாமித்திரர் அழைத்துச் சென்றார். செல்லும்போது தாடகையென்னும் அரக்கி இருக்குங் காடும் வந்தது. காடு வந்தவுடனே தாடகையும் வந்து போராடத் தொடங்கினார்.

தாடகையுடைய வலிமையையுக், கொடுமையையும் இராமபிரானுக்கு விசுவாமித்திரர் எடுத்துச் சொன்னார். இராமன் கேட்டு “இவ்வோ ஒரு பெண்; தாடகையைக் கீல்வோ எப்படிக் கொல்லலாம்” என்று கொல்லல். சுற்றீர தாமதித்தார். தாமதஞ் செய்து நின்ற இராமபிரானுடைய கருத்தை இனி துணர்ந்த விசுவாமித்திரர் எத்தனையோ சுதாங்குங் காரணங்களும் எடுத்துச் சொல்லிக் கொல்லத்தக்கவள் என்பதை வலியுறுத்தினார். அதனைக் கேட்ட இராமபிரானும் “மெய்ய! நின் னுரை வேதம் எனக் கொண்டு செய்வன்” என்று பானம் ஒன்றெடுத்துத் தாடகையின் மார்பிலே தைக்கும்

படி விட்டார். பாணம் போய்த் தைத்துத் தாடகையின் மார்பையும் ஊடுருவி அப்பாற் சென்றது. தாடகையும் ஸ்மியிலே வீழ்ந்திறந்தாள். பின்னர்த் தாடகையின் புத் திரர்களாகிய மாரீசன், சுவாகு என்னும் இருவருஞ் சேனை களோடும் சீறிவங்து போராடினார்கள். அவருள்ளே மாரீ சன் என்பவன் இராமபிரானுடைய ஒரம்பினாலே வீரங் தொலைந்து தூரம் போயினான். சுவாகு என்பவன் சரப் பிரம் என்னும் பாணத்தினுலே துண்டமாயினான். பேனை களையெல்லாம் இலக்குமணர் சென்று கலக்கிப் போராட்த தொலைத்து விட்டார்.

இராக்கத்தெல்லாங் தெரலீந்தபின் விசுவாமித்திரர் இராம லக்குமணர்களைப் பாராட்டி வாழ்த்திப் பாதுகாவலாக வைத்து இடையூறின்றி யாகத்தையும் இனிது முடித்தார். அப்போது மிதிலைகர அரசனுகிய சனகராசன் தனதியாகத்துக்கு வரும்படி விசுவாமித்திரரை அழுத்தான். விசுவாமித்திரரும் இராமலக்குமணர்களையுங் கூட்டிக்கொண்டு மிதிலை கோக்கிச் சென்றார்.

மிதிலைமாநகரின் அருகிலே செல்லும்போது கல்லொன்று வழியிலே கிடத்தலை இராமபிரான் கண்டு தமது திருவடியை அதன் மேலேவைத்தார். அகலிகை சாபந் வைத்தவுடனே அந்தக் கல்லானது ஒரு பெண்ணுருவாய் வந்து முன்னே நின்தீர்தல்.

இல்லை யாதுகாரணமோ என்று இராமபிரான் இறும்புது எப்தி விசுவாமித்திரரை வினவவார். விசுவாமித்திரர் சொல்லுவார். “இந்தப் பெண்டே கெளதம் முனிவருடைய இல்லறக்கிழத்தி; அகலிகை என்பது இவருடைய பெயர். இந்திரனுடைய தீயொழுக்கத்

வேள்விகாத்தலும் விவாகஞ்செய்தலும். 41

திலே சிந்தை உடன்பட்டமையாற் “கல்லுருவாகுக” என்று கெளதம் முனிவராற் சபிக்கப்பட்டுக் கல்லுருவம் வரப்பெற்று இன்றுவரையும் இங்கே கூடந்தாள். இப்போது உமது காலிற் பொடிபட்டுக் கல்லுருவம் நீங்கிப் பெண் ஆருவாயினன்” என்றார். இராமபிரான் அவளை வணங்கி அழுத்துக்கொண்டு போய்க் கெளதம் முனிவரிடஞ் சேர்த் துவிட்டு விசுவாமித்திரர் இலக்குமணர் என்னும் இருவரோடுஞ் சேர்ந்தார்.

பின்னர் அந்த மூவரும் வழிக்கொண்டு சென்று மிதிலைமாநகரை அடைந்தார்கள். விசுவாமித்திரரின் வருகையைச் சனகராசன் கேள்விப்பட்டுக் கணகராசனுபதி சிறிது தூரம் வந்து புதல்வரோடும் தந்துக்கூறல். அழுத்துக் கொண்டுபோய் ஆசனங்க விலே இருத்தித் தனது யாகத்தையுங் கிரமமாகச் செய்து முடித்துவிட்டு வேத்தவையிலே வந்து வீற்றிருந்தபோது இராமபிரானையும் இலக்குமணரையுங் கண்டு “இவர்கள் இருவரும் யாவர்?” என்று விசுவாமித்திரரை வினவினான். அவர்களுடைய ஆண்மை, கல்வி, அருள், குலம், பெலம், வலிமை, தலைமை, பெருமை முதலியவைகளைப்பல்லாம் வித்தாரமாய் எடுத்து விசுவாமித்திரர் சொன்னார். சனகராசன் கேட்டு இராமபிரானுடைய இளமைபையும், அழுகையும் கோக்கி தனது புத்தினி சிதையுடைய விவாக்காரண வில்லையும் கோக்கிச் சொல்லுவான்.

“இந்த இலம்பின்லை அந்தவில்லைனை எப்படி வள்ளப்பான்? அந்த வில்லோ சிவபிரான் கொடுத்தது. எனது

புத்திரியாகிய சீதாபிராட்டி உழவச் சீதாபிராட்டியை நிர்த்தாரைவிட்டுக் கொடுத்தான். அதன் பின் ஊர்மிளை என்னிகை இலக்குமணைலை விவாகஞ் செய்யப்பட்டாள். அதன்பின் மாண்டவி சுருதகீர்த்தி என்னும் பகளிர் இருவரும் பரதனாலும் சத்துருக்கனாலும் விவாகஞ் செய்யப்பட்டார். விவாகசபைக்கு வந்தவர்களைச் சனகராசன் உபசாரங் செய்தனலுப்பினான். தசரதன் முதலியோர் சனகராசன் செய்த உபசாரத்தோடு அங்கேதூங்கிச் சிலநாள் சென்றபின் புறப்பட்டுப் போயினர். இராமபிரான் முதலியோரும் பத்தினிகோடு அவற்குப்பின்னே போயினர். சனகராசனும் அவர்களோடும் வெகு தூரங்கு சென்று வழிவிட்டுத் திரும்பிவந்தான்.

விசவாமித்திரர் கேட்டு “வில்லின் வலிமை பெரியதாயி நும் இராமபிரானுடைய புயபலத்தாலே அறியப்படும்” என்றார். சனகராசன் பக்கத்திலே நின்ற ஏவலாளர் பல்லை எவி அந்தவில்லை எடுப்பிக்கு அங்கே வைத்தான். விசவா மித்திரர் இராமபிரானை நோக்கினார். அவர் இலகுவிலே அந்த வில்லை எடுத்து வளைத்து முரித்தார். சீதைக்கு என்றும் மன வில்லை என்றிருந்த சனகராசனும் மனம் மகிழ்ந்தான்.

சீதையின் விவாகத்தின் பொருட்டுச் சாலைகளையும் நகரி யையும் சிறப்பாக அலங்காரங்கு செய்து வசிட்டர் முதலிய முனிவர்களையும், தசரதன் முதலிய அரவிவாக்கு சர்களையும் மற்றைய அரசர்களையும் பிற செய்யப்படுதல். ரையும் தூதர் வாயிலாக விவாக சபைக்கு வரும்படி செய்தான். யாவரும் வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையிலே கிரிகைகளை எல்லாம் கிரமமாகக் கொடுத்து அங்கே சான்றூக புத்திரியாகிய

சீதாபிராட்டியை நிர்த்தாரைவிட்டுக் கொடுத்தான். அதன் பின் ஊர்மிளை என்னிகை இலக்குமணைலை விவாகஞ் செய்யப்பட்டாள். அதன்பின் மாண்டவி சுருதகீர்த்தி என்னும் பகளிர் இருவரும் பரதனாலும் சத்துருக்கனாலும் விவாகஞ் செய்யப்பட்டார். விவாகசபைக்கு வந்தவர்களைச் சனகராசன் உபசாரங் செய்தனலுப்பினான். தசரதன் முதலியோர் சனகராசன் செய்த உபசாரத்தோடு அங்கேதூங்கிச் சிலநாள் சென்றபின் புறப்பட்டுப் போயினர். இராமபிரான் முதலியோரும் பத்தினிகோடு அவற்குப்பின்னே போயினர். சனகராசனும் அவர்களோடும் வெகு தூரங்கு சென்று வழிவிட்டுத் திரும்பிவந்தான்.

வில்லுமுரித்த செய்தியைக்கேட்டுப் பொருமை கொண்டிருந்த பரசுராமர் அவர்கள் செல்லும்வழியில் கோவாவே சத்தோடு ராக்பிரானுக்கு எதிரேவந் பரசுராமர் தசர். பரசுராமருடைய பராக்கிரமத்தை தடுத்தல். யும் தனது நிலையையும் தன் புதல்வருடைய இனமை நிலையையும் நோக்கி யாதாய் முடியுமோவென்று தசரதன் கவலையுற்று நின்றான். பரசுராமர் இராமபிரானை அனுகி “என் பிதாவைக் கொலை செய்த சத்திரிய சாதியை இருபத்தொரு தலைமுறையும் கொலைசெய்து கோபந் தனிந்திருந்தேன். இப்பொழுது சீதாபிராட்டியின் விவாககாரணமாய் இருந்த திரியம் பகம் என்னும் வில்லைவளைத்து முரித்தனை என்ற செய்தி நித்திரை கொள்ளுஞ் சர்ப்பத்தை தட்டி எழுப்புவதுபோல என்னை எழுப்பிற்று. எனக்குரிய இராமன் என்னும் நாமம் உனக்கும் வழங்குகின்றது. எனக்குப் பகைவாய் இருவர் உளர். அவருள்ளே என்பிதாவின் ஓமத்துக்குப் பால்கொடுக்கும் காமதேனுவின் கன்றைக் கவர்ந்துசென்ற கார்த்தவீரி

யார்ச்சனன் ஒருபகவன். நீயோ என் னுடைய கீர்த்தியைக் கொடுக்க முயல்கின்றார். நீ முரித்த வில்லு வலிமையற்றது. இந்த வில்லை வளைத்து நானேற்றிப் பாணமுந் தொடுப்பாயாயின், என்னை வெற்றிகொண்ட வீரனுவாய்” என்றார்.

இதனைக்கேட்ட இராமன் அச்சமின்றி அவர்முன்னே மின்று அந்த வில்லைவாங்கி வளைத்து நானேற்றிப் பாணமுந் தொடுத்துப் பரசுராமரைப் பார்த்து “வேதியராய்சிற்கும் உம்மைக் கொலைசெய்தல் எனக்குத் தகுதியன்று. இந்தப்பாணத் தினாலே நீர்செல்லுங் கதியை அழித்துவிடுதலா? யாகத்திலே நீர் பெற்றுக்கொண்ட சுவர்க்க வழியை அழித்து விடுதலா? உமதுசம்மதம் யாது?” என்றார். “தீர்த்தயாத்திரையை விரும்பும் என்னுடைய கதியையே காத்துக்கொள்ளும்” என்று பரசுராமர்சொல்லி “உம்மை விட்டு னுவின் அவதாரம் என்று அறிந்து கொண்டேன்” என்றார். இராமபிரானும் “அப்படி யே ஆகுக” என்று பாணத்தை விட்டுப் பரசுராமருடைய சுவர்க்க கதியைத் தடுத்து அவருடைய பாதங்களை வணங்கி னார். பரசுராமரும் இராமபிரானோக்கி “நீர் இலக்குமணை ரோடுஞ் சென்று தேவகாரியத்தை முடிக்கக் கடவீர்” என்று வாழ்த்துரையுஞ் சொல்லிச் சென்றார். தசரதன் முதலிய யாவரும் இராமபிரானைப் புகழ்ந்து தழுவி அயோத்திமாநகரிற் போயினார்.

பின்னர்த் தசரதன் தனது வயோதிக நிலையையும் அரசியலுக் கேற்ற பக்குவமுடைய இராமபிரானுடைய நிலையையும், நோக்கி மந்திரிமாரோடுஞ் வாங் கிந்தை செய்து இராமபிரானுக்கு முடிகொடுத்தல். சூட்டி அரசியலில் வைத்தற்கு நாளும் நியமித்தான். இதனை அறிந்த கூனி என்

னுங் கொடியவளாற் கைகேயி ஏவப்பட்டு தசரதனிடம் போய்ச் “சம்பராசரயுத்தத்திலே தேரின் அச்சானி முந்தபோது அச்சானியாகக் கைவிரலைவைத்து நான் தேர் செலுத்திய செய்தியை நீர் கண்டு மகிழ்ச்சி கொண்டு ‘நீவிரும்பி வரங்கள் இரண்டு கேட்டபோது தருவேன்’ என்றீரே! அவ்வரங்களை இப்பொழுது தரவேண்டும், அவற்றுள்ளே ஒருவரம், ‘வருடம் பதிநான்கு வனத் திற் சென்று வசிக்கும்படி இராமபிரானுக்கு அதுமதி செய்தல். மற்ற வரம் அரசியலைப் பரதனுக்குக் கொடுத்தல்’ என்றார். தசரதனும் “யாது செய்வேன்” என்று மனம் வருந்தி “வரமிரண்டுந் தந்தேன்” என்றார்.

### கந. இராமபிரான் வனவாசம்.

இந்த வரங்களைத் தந்தையார் கொடுத்தார் என்பதை கேள்விப்பட்ட இராமபிரான் இலக்குமணன், சீதாபிராட்டி என்னும் இருவரோடும் நகரியை விட வனத்திற் பூப் புறப்பட்டுச் சென்று தண் சேள்ளு வாசக் டகாரஸியத்திற் பிரவேசித்தார். இரா சேய்தல். மபிரான் வனவாசங்கு சென்றார் என் றதைத் தந்தையாகிய தசரதன் கேட்டு உயிர் துறந்தான். நகரமும் நாடுங் கவலை கொண்டன. கேப்பாட்டிற் போயிருந்த பரத சத்துருக்கர்களும் மந்திரிமார் அனுப்பிய தூதரால் வந்தனர்.

பரதன் தந்தையின் மரணங் தாயாற் சம்பவித்தது என்பதை அறிந்து தாயையுங் கடிந்து கூறி அரசியலையும் வெறுத்துவிட்டுக் காட்டிற் போய்ச் சித் பரதன் இராமபிரா திரகூடத்திலே வாசஞ்செய்த இராம னிடம் போதல். பிரானைக் கண்டு தந்தையின் மரணத் தையும் அறிவித்து நாட்டிலே வந்து

அரசியலை நடாத்தும்படி கேட்டான். இராமபிரான் காட்டினின்றுங் திரும்பி நாட்டிலே வந்து அரசியல் நடாத்தினால் தந்தை சொற்குப் பக்கம் வரும்என்று சொல்லி மறுத்து உரையாடி “இந்தப் பாதுகைகளைக் கொண்டு போய் எனக்குப் பிரதியாக வைத்து நீயே அரசியலைநடாத்துதி” என்று சொல்லிப் பரதனை அனுப்பி னன். பரதனும் திரும்பி வந்து அயோத்திமாநகருக் கருகி லுள்ள நந்திக்கிராமத்திலே அந்தப் பாதுகைகளை இராமி ரானுடைய அடைக்கலப் பொருள்போல வைத்து அரசியலை நடாத்தினான்.

இராமபிரான் கந்தமூல பலாதிகளை உண்டு கொண்டு சித்திரகூட மலையிலே சில நாள் தங்கி அங்கே வந்து மூக்கினாற் கொத்திச் சிதைக்குத் துயர் புரிந்த காகா சுரனுடைய கண்ணெயும் நான்ற்புல்லைப் பாணமாகத்தொடுத் துக் கெடுத்து விட்டு, நகரிக்குச் சமீபமாகி இவ்விடத்தில் இன்னும் இருந்தாற் பரதன் முதலியோர் பின்னும் வருவார் எனக்கருதி அப்பாற் போய் அத்திரி முனிவருடைய ஆச்சிரமத்தை அடைந்தார். அங்கே முனிவர் மனைவி யாகிய அங்குயை அணிகலங்களாலே சிதையைப் பெரிதுஞ்சிறப்பித்தாள். அப்பால் அகத்தியருடைய ஆச்சிரமத்திலே போய் அவராலும் உபசரிக்கப்பட்டு அப்பாற் போய் பஞ்சவடி என்னும் இடத்தை அடைந்தார்கள்.

அந்தப்பஞ்சவடியிலே வசிக்கும் போது இராவணன் தங்கையாகிய சூர்ப்பங்கை என்னும் இராக்கதப் பெண் வந்து தனக்கு நாயகனாக வரும்படி இராதூப்பங்கைக் கேட்டான். இராமபிரான் “யான் மனைவியோடு வசிக்கின்றேன்”, என்று சொல்லி மறுத்துரையாடித் தூர்த்

தினார். பின்னர்ச் சிதையிடம்போய் சொல்லுத்தகாத சொற் களையுஞ் சொல்லி நெருங்கினான். அதனைக்கண்ட இலக்கு மணர் அவர்ணுடைய மூக்கு முதலியவைகளை அறத்துத் தூர்த்தினார். அவள்போய் அங்கிருந்த கரன் முதலிய இராக்கதர்களுக்கு இந்தச் செப்தியை அறிவிக்க, அவர்கள் ஜேனக்கோடும் வந்து போராடி இவர்களாற் கொல்லப்பட்டார். பின்னர்ச் சூர்ப்பங்கை இச்செயல்களை பெல்லாம் இராவணனிடம் அறிவித்தாள். சிதையின் அழுகு முதலியவைகளையும் விசேடமாகச் சொன்னான்.

இராவணன் சிதையைத் தான் கவர விரும்பி மாமனுகிய மார்சனைத் தனக்குத் துணைசெய்யும்படி கேட்டான். மார்சனும் பொன்மயமான ஒருமானின் வடிவங்கொண்டு சிதைக்கு முன்னே சென்று உலாவினான். சிதை அதனைக் கண்டு ஆசைகொண்டு “இதனைப் பிடித்துத் தரல்வேண்டும்” என்று இராமபிரானை வேண்டினான். இராமனும் அதனைத் தொடர்ந்து வெகுதூரஞ் சென்றும் அகப்படாமைபால் மாபமான என்று பாணங் தொடுத்தார். அந்த மானும் அம்புபட்டுச் “சிதா லக்குமனு அபயம்” என்று குளறி வீழ்ந்தது.

அந்தச் சொல்லைச் சிதை கேட்டு ‘யாதோ அபாயம்’ என்று இலக்குமணரையும் அனுப்பித் தனியே இருந்தாள். அச்சமயத்திலே இராவணன் வந்து சிதையைக் கவர்ந்து சென்றான். செல்லும் வழியிலே மறித்துப் போராடிய சடர்யுவென்னும் கழுகுப் பறவையையுஞ் சிறகளின்து கீழே விழுத்திவிட்டு, சிதையைக் கொண்டுபோய் அசோக வனத்தில் வைத்தான். இராமபிரானும் இலக்குமணனும் நிரும்பி வந்து சிதையைக் காலைமற் புலம்பித் தேடுச்

சென்றார்கள். செல்லும் வழியிலே நிகழ்ந்த செய்தியைத் தங்களுக்குச் சொல்லியபின் இறந்த சடாபுவைத் தகனஞ் செய்துவிட்டு அப்பாறபோய் கிட்கிந்த மலையை அடைந்தார்கள்.

**கூ.** அனுமான்றாதும் இராவண சங்காரமும்.

கிட்கிந்தபலையிலே குரங்குகளுக்க சரசனுகிய வாலிக் குப்பயன்து வந்திருந்த குரங்குகளாகிய அனுமானும் சுக்குப்பிலையும் இராமபிரானேடும் இலக்கும் அனுமானை ணனேடும் வந்து கூடினார்கள். இராமபி அடைதல். ரான் சுக்கிரீவன் பொருட்டாக வாலி பைக் கொன்று சுக்கிரீவனை அரசனுக்கினார். சுக்கிரீவனும் இராமபிரான் பொருட்டாக சீதாபிராட்டியைத் தேடு முயன்று குரங்குச் சேனைகளை நான்கு திசை கஞ்சகும் அனுப்பினார். அனுமான் தென்கடலைக் கடந்து இலங்கையிலே போய் அசோக வனத்திலே சீதைபையுங் கண்டு பேசி அங்கே பல வீரச் செய்க்களோயுஞ் செய்து இராவணனையும் நின்தித்துத் திரும்பிவந்து சீதாபிராட்டியின் செய்திகளை இராமபிரானுங்குச் சொன்னன்.

இராவணைன் இலங்கையிற் சென்று கொல்லக் கருதி சுக்கிரீவன் அனுமான் முதலிய குரங்குகளைத் துணியாகக் கொண்டு, தென்கடலிலே சேதுவாகிப் போர். இராவணன் அணைப்பும் கட்டிவித்து, அவ்வெளின் வழியாகச் சென்று இலங்கையிற் போய் கினார். குரங்குச் சேனைகளை இலங்கையிலே வருத்தன. இருபாலார்க்கும் கடியாயுத்தம் கொட்டையை வளைத்தன.

நிகழ்ந்தது. கும்பகாணன் இந்திரசித்து முதலிய இராக்கத ரெல்லாரும் கொல்லப்பட்டார்கள். இராமபிரானுடைய பிரமான்திரத்தினால் இராவணனுக் கொல்லப்பட்டான். இராமபிரான் ஆக்கினியிற் பிரவேசித்துக் கற்புகிலை காட்டிய சீதாப்பிராட்டியையும் அழைத்துக் கொண்டு இலக்குமணன், சுக்கிரீவன், முதலியோராடும் இலங்கையினின்றுந்திரும்பிப் புட்பகவிமானத்திலேறி அயோத்திமா நகரத்துக்குப் புறப்பட்டார்.

**கடு.** அயோத்திக்கு மீளலும் அரசுபுரிதலும்.

புட்பகவிமானத்திலே செல்லும் இராமபிரான் வழியிற்கானுஞ் சிறப்புக்களைச் சிதைக்குக் காட்டிச் சொல்ல அவார். “சிதையே! சமுத்திரத்திலே வழிச் சிறப்பு. திமிங்கிளங் துவ்விலி விளையாடுதலைப் பார். கடற் கரையிலே தோன்றும் கழுகஞ் சோலையைப் பார். என்மனம்போலச் செல்லும் எனதுவிமானத்தைப் பார். அது சில விடத்திலே தேவர் செல்லும் வழியாற் செல்வதைப் பார். சிலவிடத்திலே காட்டு வழியாற் செல்வதைப் பார். சிலவிடத்திலே பறவைகள் செல்லும் வழியாற் செல்வதைப் பார். இங்கே உன்னுடைய காலிற் சிலம்பு வீழ்ந்த இடத்தையும் பார். பல குவளைகள் மலர்ந்திருக்கும் பம்பை வாவியையும் பார். பஞ்சவழியிலே கோதாவரி யாற்றங் கரையிலே நாங்கள் இருந்த பிரப்பங் கொடி வீட்டையையும் பார். சாதகர்ண முனிவருடைய சலக்கிரீடை வாவியையும் பார். இங்கே தோன்றும் சுதீக்கணமுனிவருடைய பஞ்சாலையையும் பார். அத்திரி

முனிவருடைய ஆச்சிரமத்தையும் பார். இங்கே கங்கை, மழுஸை, சரஸ்வதினங்களும் மூன்றுங் கூடுகின்ற சங்கமந்தோன் நூதலீஸ்யும் பார். எதிரேவருகின்ற சரயுத்தியையும்பார்.”

இராமபிரான் இப்படியே பாதையிலே தோன்றுஞ் சிறப்புக்களைச் சிதைக்குக் காட்டிச் செல்லும்போது

அயோத்திமாங்கரியும் அணிமையாய் வந் தது. நக்திக் கிராமத்தில் இருந்த பரத யடைதல். நும் குருவாகிய வசிட்டமுனிவரோடும், மந்திரிமாரோடும், சேனைகளோடும், எதிர் கொண்டு வந்தான். இராமபிரானும் விமானத்தினின் தும் இறங்கி வசிட்ட முனிவரை வணங்கித் தம்மை வணங்கிய பரதனையுங் தமுவினார். இராமபிரானை மந்திரி மார்களும் வணங்கினார். இலக்குமணர் பரதனை வணங்கினார். பரதனுஞ் சிதையை வணங்கினான். சுக்கிரீவன் முதலி யோரும் இராமபிரானுடீல் இன்னூர் என்று பரதனுக்கு அறிவிக்கப் பட்டார். பின்னர் அந்தப்புரத்திலிருந்த தாய்மாருங் கண்டு கொண்டாடினார். அதன் பின்னர் இராமபிரான் பட்டாபிளேகம் பெற்று அரசியல் செய்யத் தொடங்கினார். அங்கே அகத்தியர் முதலிய முனிவர்கள் வந்து கொண்டாடி இராவணனுடைய வரலாற்றை இராமபிரானுக்கு அறிவித்துச் சென்றார்கள். விழேணு நூம் சுக்கிரீவன் முதலியோர்களும் இராமபிரானுடைய உபகாரங்களையும் பெற்றுச் சென்றார்கள்.

சனங்கவெல்லாம் இராமபிரானுடைய இராச்சிய பரிபாலனத்தை வியந்து பேசி அவரைத் தங்கள் பிதா என்று கருதினார்கள். இராமபிரான் தானுஞ் சிதாதேவியுங் தண்டகாரணியத்திலே அனுபவித்த துங்பங்களை யெல்லாம் இன்பமாகக் கொண்டு வாழுந்தார்கள். சிலாள் சென்றபின்

அயோத்திக்கு மீளவும் அரசுபுரிதலும். 51

சிதையுங் கருப்பவதியரியினள். கருப்பவதிகள் விருப்பக் கொள்ளும் பொருள்களை யெல்லாம் பெற்றதுபறித்த பின் கங்காக்கிக் கரையிலுள்ள தபோவனங்களுக்குப் பின்னும் போக விரும்பினான்.

இருநாள் இராமபிரான் அங்கே உலாவி வரும்போது பத்திரின் என்னும் ஒற்றைனோக்கி “ஊரிலே யாது பேசு

கின்றார்கள்?” என்று வினாவினார். பத்தி சிதையை ரன் இராமபிரான்நோக்கி, “இராவணன் விலக்குதல். வீட்டிலே சிலாளிருந்த சிதையைப் பின் நூம் ஏற்றுக்கொண்டார்” என்பதொன்னேழிந்த உமது செயல்களை எல்லாம் உலகம் துறிக்கின்றது” என்றார். இதனைக்கேட்ட இராமபிரான் நாளை மனம் வருந்தித் தம்பியர்களை வருவித்துச் சொல்லுவார். “இந்தப் புறிவார்த்தை என்னை நீங்குவதெப்படி? சிதாதேவியை நீக்கிவிட நினைக்கின்றேன். என்கருத்தை நீங்கள் தடுத்தல் முறையன்று. சிதாதேவியும் தபோவனங்களைக் காண விரும்புகிறோன். அவளை வான்மீகி முனிவருடைய ஆச்சிரமத்திலே கொண்டுபோய்விட்டு வருகு” என இலக்குமணருக்குக் கட்டளையிட்டார். இலக்குமணரும் தேரிலேற்றி அவளைக் கொண்டுபோய் வான்மீகிமுனிவருடைய ஆச்சிரமத்தில் விட்டார். சிதை கவலைகொண்டு இலக்குமணரிடம் பலவார்த்தைகளையுஞ் சொல்லிவிட்டு வான்மீகிமுனிவரைக் கண்டு வணங்கினான். வான்மீகிமுனிவரும் சற்புத்திரப்பேறு கிடைக்குமென்று வாழ்த்தி “என்னுடைய இந்த ஆச்சிரமத்தை உனது தங்கை வீரிபோலச் சிதைதசெய்து யாதொரு பயமுமின்றி இங்கே வசிப்பாயாக” என்றார். சிதையும் அங்கே யாவராலும் உபசரிக்கப்பட்டு வாழுந்தாள். இலக்குமணன் நகரியிற்போய்ச் சிதையின் செய்தியை

இராமபிரான்துக்குச் சொன்னார். இராமபிரான் சீலதயை நினைந்து வருந்தி ஒருவாறு துயரை அடக்கிக்கொண்டு அரசியலை நடத்தினார்.

அப்போது ஷமுனையாற்றங் கரையிலே வாசஞ் செய்யும் முனிவர்கள் இராமபிரானிடம் வந்து “இராவணன் தங்கை கும்பீங்கி புதல்வனுகிய இலவிலைவணன் கதை. ணன் என்பவன் எங்கள் யாகக் கிரியை கனீ அழிக்கின்றன். அவனைக் கொலை புரிந்து எங்கள் யாகங்களைப் பாதுகாத்தருள வேண்டும் என்று கேட்டார்கள். இராமர் சத்துருக்களை அழைத்து அவனைக் கொலைசெய்து வரும்படி கட்டளையிட்டார். சத்துருக்கன் தேரிலேறி முனிவர் காட்டும் வழியாற் சென்று வழியிலே எதிர்ப்பட்ட வான்மீகி முனிவருடைய ஆச்சிரமத்திலே ஓரிரவு தங்கினார். வான்மீகிமுனிவரும் உபசரித்து இருத்தினார். அப்போது சீதாதேவியும் புதல்வர் இருவரைப் பெற்றனர். அதனையுங் கேட்டு மகிழ்ச்சி கொண்டு முனிவரது மதியும் பெற்று வழிக்கொண்டு போய் இலவனனுடைய நகரியை அடைந்தான். இலவனன் கண்டு கோபங்கொண்டு “நீ யாவன்?” என்று வினாவி, “போசனம் அகப்படாமற் பசியால் வருந்தும் எனக்கு நல்லவிதியினாலே இன்று போசனமாக வந்திருக்கிறோய்” என்று ஒரு மரத்தைப் பிடுங்கிச் சத்துருக்கன்மேலே எறிந்தான். சத்துருக்கன் ஒரம்பினாலே அதனைத் துகளாக்கப் பின்னென்று கல்லை எடுத்தெறிந்தான். அதனையும் அம்பினாலே துகளாக்கிப் பின்னையினாலே அவனைக் கொன்று பூமியிலே வீழ்த்தினான். தேவர்கள் பூமாரி சொநிந்தார்கள். சத்துருக்கனும் அங்கேயமுனையாற்றங் கரையிலே ஒருங்கரங் தாபித்து வசித்தான்

அயோத்திக்கு மீண்டும் அரசுபுரிதலும். 53

அங்கரின் பெயர் மதுரை. கிளாஸ் வசித்துத் தன்புத்திரர்கள் வெகுசுருதன், சுவாகு என்பவருக்கு மதுரையையும் விதிசையையும் கொடுத்தான்.

சீதாதேவி பெற்ற பிள்ளைகளாகிய குசன், இவைன் என்னும் இருவரும் வான்மீகிமுனிவருடைய அருளினாலே வேதங்களையும் வேதாங்கங்களையும் படித்துக்கொண்டார்கள். வான்மீகிமுனிவருடைய இராமாயணத்தையும் படித்துக் கொண்டார்கள். அதனைச் சீதாபிராட்டியுங்கேட்டு மகிழ்ந்தாள். சத்துருக்கன் பின்னும் வான்மீகிமுனிவருடைய ஆச்சிரமத்திலே வந்து அந்தப் புத்திரர்கள் படிக்கும் பாடுகளையுங் கேட்டுக்கொண்டு இராமபிரானிடம்போய் இலவனனைக்கொண்ற செய்தியை அறிவித்தான். இராமபிரான் கேட்டு மகிழ்ச்சியுற்றார்.

பின்னர் இருபிறப்பாளன் ஒருவன் அகாலத்திலே இறந்துபோன தனது குமாரனை எடுத்துக்கொண்டு இராமபிரானுடைய அரண்மனை வாயிலிலே

சம்புகன். வைத்துப் “பூமிதேவியே! தசரத மஹாராசாவினின்றும் விலகி இராமபிரானுடைய கையிலகப்பட்டுக் கவலை அனுபவிக்கிறோய். அகாலமரணமில்லாத இந்த இராச்சியத்தில் அகாலமரணம் எப்படிச் சம்பவித்தது?” என்றார். இராமபிரான் வெட்கமுந்துக்கமுற்று, சற்றே இரு என்று அவனை நிறுத்திவிட்டு தமது நினைவின்படிவந்த புட்பகவிமானத்திலே ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டேறிப் புறப்பட்டார். அப்போது இராமபிரானை நோக்கி “உம்முடைய சனங்களிடத்தில் வருணத்தருமத்துக்கு மாருன குற்றம் இருக்கின்றது. அதனைத்தே டிக்கன்னுநீக்கிவிடவேண்டும்” என்று அசரீரி கூறிற்று. அதனைக்கேட்ட இராமபிரான் விமானத்தோடும் பலதிக்கிலுஞ்சு

சென்றுதேடி ஒரு மரக்கொம்பிலே தலைகிழாய்த் தவாஞ் செய்யுங் சூத்திரங்கிய சம்புகள் என்பவைனக் கண்டார். இவன் செய்யுங் தவமீ அந்த அகாலமரணத்துக்குக் காரணம் என்று கருதி அவன் தலையை விழுத்திவிட்டு அகந்தியமுனிவர் கொடுத்த மாலையையுங் தரித்துக்கொண்டு திரும்பிவந்து இறங்குகிடந்த அந்தப் பிராமணப் பின்னையையும் எழுப்பிக் கொடுத்தார். பிராமணனுங் துதிகூறிச் சென்றான்.

---

### கசு. யாகம் செய்தலும் சுவர்க்கம் புகுதலும்.

**இ**ப்படியே இடையூறுகளையெல்லாம் நிக்கி இனிதாக அரசியல் செய்யும் நாட்களிலே அசுவமேதயாகந்தெய்யத் தொடங்கினார். யாகத்துக்கு வேண்டியகந்தெய்தல். டும் பொருள்களைல்லாம் எண்ணிலவாய்வந்து நிறைந்தன. சிபிடணன், சுக்கிரிவன் முதலியேர்களும் அவளில்லாத உபகாரங்களை அனுப்பினார்கள். முனிவர்களும் அரசர்களும் பிறநும் வந்துகூடினார். யாகத்கிரியைகள் கிரமமாய் நடந்தன. சீதாதேவியின் வடிவம் பொன்னினுலே செய்யப்பட்டு யாகபதி தினியரக அங்கே வைக்கப்பட்டது. இராமபிரானுடைய புத்திரர்களாகிய குசன், இலவன் என்னும் இருவரும் வான் மீகி முனிவருடைய கட்டளையினுலே அங்கேவந்து இராமாயணத்தைப் பாடி யாவர் மனத்தையும் கவர்ந்தார்கள். அவருடைய சரீர காந்தியுங் தீதமும் யாவர்க்கும் இனிமையாய் இருந்தது. இராமபிரான் இருவரையும் நோக்கி “இந்தக்கிதத்தை உங்களுக்குப் படிப்பித்தவர் யாவர்?” என்று வினாவினார். அவர் “வான்மீகிமுனிவரே எங்களைப் படிப்பித்

### யாகம் செய்தலும் சுவர்க்கம் புகுதலும். 55

தவநும் இந்தக்காவியஞ் செய்தவருமாவர்” என்று விடைக்கினார்.

இதைக்கேட்ட இராமபிரான் தம்பியர்களோடு வான்மீகிமுனிவரையடைந்து “முனிகிரேட்டரே! உமது செயலுக்கு யான் செய்யுங் கைம்மாற்றி சிதையை ஏற்றல். பேன். எனது இராச்சியத்தை உமக்குத் தடுகிறேன்” என்றார். அதனைக்கேட்ட முனிவர் சொல்லுவார். “இக்குமாரர் இருவரும் உமது குமார்கள். இவர்களைப் பெற்ற சிதையும் உமது மனைவி. இவர்களை ஏற்றுக் கொள்வதே எனக்குச் செய்யும் கைம்மாற்றுக்கும்” என்றார். இராமபிரான் முனிவரை நோக்கிக் “சீதாதேவி அக்கினியிலே புக்குக் கற்பிளை மெய்ப்படுத்தி விடும் உனர்ச்சனங்களோ நம்பவில்லை. சனங்களை நம்பும் படி செய்துபின் அங்கேயிருப்பேன்” என்றார். வான்மீகிமுனிவர் சிதையையும் அங்கே வரும்படி செய்தார். சீதாதேவியும் புத்திரர்களும் இராமபிரானுக்குக் கிட்டவந்து விண்றார்கள். அப்போது வான்மீகிமுனிவர் சீதாதேவியை நோக்கி, “மகளே! உனது கற்பிலே சனங்கள் கொண்டிருக்கும் ஜபத்தை உனது நாயகன் முன்னிலையிலே நீக்கவிடி” என்றார். அப்போது சீதாதேவி “பூமிதேவியே! நான் கற்புடையவளாயின் என்னை உன்னுள்ளே அடக்கிக் கொள்க” என்றார். பூமிதேவியும் வெளிப்பட்டுவந்து சீதாதேவியைத் தன் மூன்னே அடக்கிக் கொண்டு பாதலம் புகுந்தது. அதனைக் கண்ட இராமபிரான் “சீதாதேவியைப் பின்னுங் கொடு” என்று பூமிதேவியிலே கோபங்கொண்டு வில்லை எய்ய எடுத்தார். பிரமதேவர் இராமபிரானைத் தடுத்தார். இராமபிரானுங் கோபந்தனிந்து யாகத்துக்குவந்தோர் யாவரையும்

உபசரித்து அனுப்பிவிட்டுச் சீதாதேவியின் மேல்வைத்த அன்பைப் புத்திரர் இருவரிலும் வைத்து நடத்தினார்.

மாமனுகிய யுதாசித்துச் சொல்லியபடியே பரதனுக்குச் சிங்குதேசத்தை இராமபிரான் கொடுத்தார். பரதனும் அங்கே கந்தருவர் பல்வர வென்று சிலங்கள் அரசியல் செய்தின் அரசியலுக்குத்தக்க பக்குவழுடைய புத்திரர்களாகிய தக்கன், புட்கலன் என்னும் இருவருக்கும் இருநகரங்கள் தாபித்து அரசியலிலே வைத்தார். தக்கனுடைய நகரத்தின் பெயர் புட்கலாவதி.

இலக்குமணருந் தம்முடைய காராபதம் என்னுந்தேசத்தைத் தனது புத்திரர்களாகிய அங்கதன், சந்திரகேது என்னும் இருவருக்கும் பிரித்துக் கொடுத்தார். இராமபிரான் முதலியோர் தத்தம் புத்திரர்களை அரசாட்சியில் வைத்தின், இறந்துபோன தாய்மார்களுடைய அபரக்கிளியைக்கொடுப்பு கிரமமாகச் செய்து முடித்தார்கள்.

பின்னர் இயமனுவன் ஏவலினுலே முனிவர்க்குரிய வேடத்தைத் தரித்துக்கொண்டு இராமபிரானுடைய இருக்கையிலே சென்று இராமபிரானித்துக்கூடிய தனியே இருக்கக்கூடிய வடிவத்தைக் காட்டி “நீர் சுவர்க்கத்துக்கேல சேநுதல். வடிவத்தைக் காட்டி ‘நீர் சுவர்க்கத்துக்கேல புகவேண்டும். இது பிரமதேவருடைய ஏவல்’ என்றுன். அச்சமயத்திலே இராமபிரானிக் கானும் படி துருவாசமுனிவரும் வந்தார். உள்ளே ஒருவரும் போனாமல் வாயிலிலே காவலாகநின்ற இலக்குமணர் சாபத்துக்குப் பயந்து அவரைத் தடைசெய்யாமல் விட்டு, உள்ளேபோய்

இராமபிரானுக்கு அறிவித்தார். துருவாசரும் உள்ளே போய் இராமபிரானைக்கண்டு பேசிக்கொண்டு மீண்டார். இயமனும் இராமபிரானிடம் அனுமதி பெற்று மீண்டான். பின்னர் இலக்குமணர் சரயுநதிக்கரையை அடைந்து யோக வழிபாலே உடம்பை விட்டார். இராமபிரான் தனது புத்திரர்களாகிய குசன் இவன் என்னும் இருவரையும் முறையே குசாவதி சராவதி என்னும் நகர்களைக்கொடுத்து அங்கே இருந்து அரசியல் செய்ய வைத்து விட்டு வடத்திசை நோக்கிச் செல்லும்போது அங்கே வந்த விமானத்திலேறிப் பரதன், சத்துருக்கன் முதலியோரும் பின்னே வரச்சென்று சரயுநதியை அடைந்தார். சரயுநதி யாவருஞ் சுவர்க்கலோகத்திலேறுதற்கு ஏணியாயிருந்தது. சுக்கிளிவன் முதலியோரைப் பழைய வடிவங்களிலே அடைய விட்டு மற்றையோரையும் மேலுலகங்களிலே விட்டார். அதுமானை வடக்கே இமயமலையிலே இருக்கச்செய்தார். விடினை ணைத் தெற்கே சித்திரகூடமலையிலே இருக்கச் செய்தார். இராமபிரான் இவையெல்லாஞ் செய்தின் தாழுங்கம்முடைய மூர்த்தத்திலே புகுந்தார்.

### கன் குசன் அயோத்தியை அரசுபுரிதல்.

இராமபிரான் விட்டு நூவாகிய தமது வடிவத்தை அடைந்தபின் இவன்முதலிய எழுவரும் ஒற்றுமையுடையார் குணத்தினுறும் சாமரத்தியத்தி அயோத்திநகர னாலும் ஒழுக்கத்தினுறும் சிறந்து விளங்க அதிதேவதை. கும் குசன் என்பவனையே தலைவருக்கொண்டு நடந்தார்கள். குசனும் அந்த

எழுவரையுங் தழுவிநடந்தான். அந்த எழுவராலும் குசன் என்பவனுலும் அந்த இரகுவின்மரபு எட்டாகப்பிரிந்து விரிந்துவிளக்கிறது. ஒருநாள் இரவு அரசியல்விடயங்களை ஆலோசித்துக்கொண்டு கிடக்கையிலே ஒருபெண் அவன் முன்னிலையிலே போய் “அரசனே! வெற்றிபெறுக” என்று வாழ்த் தினின்றூள். அவளைக் கண்டவுடனே குசன் ஆச்சரியங்கொண்டு கட்டிலினின்றுங் கதுமென எழுந்து “பெண்ணே! பூட்டப்பட்டிருக்கும் என் படுக்கையறையுள்ளே எப்படிப் புகுந்தாய்? பிறன் மனைவியும் பெருங்கவல்லியுடையவருமாகத் தோன்றுகின்றூய். நீ யாவள்? உனது நாயகன் யாவன்? என்னிடம் நீ வந்த காரணம் யாது? இரகுவின் மரபில் வங்தோர் பிறன்மனைவியை விரும்பார் என்பதை அறிந்து கோள்ளுதி” என்று சொன்னுண்.

அதனைக்கேட்ட அந்தப் பெண்ணுணவன் குசனை நோக்கி “அரசனே! உனது நந்தயாகிய இராமாரான் பழைய வடிவங்கொண்டு வைகுண்டஞ் சென்றபின் அரசனின்றித் தலைதடுமாலும் அயோத்திமாநகரின் அதிதெய்வம் என்று என்னை அறிந்துகொள். இரகுவின் மரபிலே தோன்றி அரசியலும் பெற்று சகல சாமர்த்தியமுமுற்று நீ விளங்கும்போது நான் வெறுவையுற்றேன். அயோத்திமாநகரமும் பாழ்ப்பட்டுக் கிடக்கின்றது. எத்தனையோ மேல் வீடுகள் அழிந்தொழிந்தன. எத்தனையோ சாலைகள் பழுதடைந்தன. எத்தனையோ மதில்கள் இடிந்தன. பெண்களினுடைய முகராகங்களினுடைல் விளங்கும் பலகணிகளைல்லாம் சிலங்கி வலந்த தூல்வலையினுடைல் விளங்குகின்றன. நிலாக்கிரனம் வந்துவிளங்கும் நிலாமூற்றபெல்லாம் புல்லும் பூண்டும் விளங்குகின்றன. தூண்சளிலே வைக்கப்பட்டிருக்கும் பதுமைகளுக்குப் பாட்புரிகளே உத்தரிய

மாய் விளங்குகின்றன. மாடங்களிலே நித்திரை ஏற்கத் தமில்களைல்லாம் மரங்களிலே நித்திரை செய்கின்றன. மகளிர் புகுந்து நீர்விளையாடும் விட்டுவாவிகளைல்லாம் காட்டெருமைகள் புகுந்து கலக்குகின்றன. இராத்திரியிலே பெண்களும் அஞ்சானுசெல்லும் அரசவிதியைல்லாம் நரிகளும் பேய்களும் திரிகின்றன. சனங்கள் போய்த் தீர்த்தமாடிப் பூசைசெய்யுங் சரயுநதிக் கரைகளைங்கும் மான்கள் கக்கிவிட்ட இரைகளும், நரிகளும், குரங்குகளும் விளங்குகின்றன. ஆகலால் அரசனே! நீ இந்தக் குசாவதி நகரத்தை விட்டு அயோத்திமாநகரத்தில் வந்திருந்து அரசு செய்வேண்டும்” என்றது. குசனும் மனப்பிரியத்தோடும் அதற்குடன்பட்டான். உடனே அதிகைய்வமும் மறைந்தது.

இந்தக்காரியத்தைக் குசன் கேட்டுப் புரோகதர், அமைச்சர் முதலியோரோடும், சேனைகளோடும் ஒரு சபமுகர்த்தத்திலே புறப்பட்டு விட்தியம் குசன் அயோத்தி லையையுங் கங்கையாற்றையுங் கடந்து போதல். அயோத்தியிற்போய் அதனைத் திருத்திப் புதுப்பித்து அமைச்சர் முதலியோரை ஆகாங்கிருத்தித் தானும் வீற்றிருந்து சனங்களைல்லாம் மனம்மகிழும்படி அரசியல் செய்தான். இப்படி அரசு செய்யுங்காலத்திலே ஒரு வசந்த காலமும் வந்தது. அந்த வசந்தகாலத்திலே வெம்மை தாங்கமாட்டாது வருந்திப் பெண்களோடுஞ் சென்று சரயுநதியிற் புகுந்து நீர்விளையாடினான். அங்குள்ள முதலைகளைல்லாம் அவனுடைய கட்டளைப்படி பரதவரால் வலை வீசி அகற்றப்பட்டன. அவனும் பெண்களும் நெடுநேரமாக நீருள்ளே நின்று பலவித விளையாடலையுங் செய்து கரையிலுள்ள படங்குவிட்டிற் புகுந்தார்கள். அப்போது குசன் தனது புயத்திலே

தேவாகண்போல் விளக்கினான். குருவகிய வசிட்டமுள்ள வருடைய மந்திரவலியினும் வில்லித்தையின் வல்லமையாலும், நீதியும் வீரமும் சேரக்கூடியே செயற்கருக் காரியங்களையுஞ் செப்வான். எப்போதுஞ் சனங்கள் வந்து ரொல் அம் முறையிடுகளைத் தானே விசாரித்து நீதிவழுவாமல் முடிவுசெய்வான். அறியப்படாத காரியங்களை ஒற்றர் வழியால் அறிவான். எந்தக்காரியங்களையும் மந்திரிமாருடன் ஆலோசித்தே செய்வான். அறத்தின் பொருட்டும் பொருளின்பங்களையும், அவற்றின்பொருட்டு அறத்தையும் தேவுவான். திரவியசாலையை அறம் பொருள் என்பவற்றின் பொருட்டும் தன்கீழுள்ள அதுசீவிகளின் பொருட்டும், ஆபத்தின்பொருட்டும் பேணுவான். அநித்தியப் பகைகளாகிய புறப்பகைகளை வெல்லுமுன் காமம் முதலிய உட்பகைகளை வெல்லுவான். இப்படியே நீதி வித்தையின் வலிமையினும், சற்குணங்களாலும், முயற்சியினும் இராசாதிராசனாக விளக்கினான். அசுவமேதயாகத்தையுஞ் செய்து முடித்தான். இவனுடைய இராச்சியத்திலே மழைக்குறைவும், அகாலமரணமும், வறுமையுமில்லை.

இந்த அதிதி என்னும் அரசன் நிடதாசன் புதல்வியை மணம் புணர்ந்து புத்திரன் ஒருவனைப் பெற்றுன். அவன் நிடதமலைபோன்ற பெலமுடையவன்.

வமிசாநுக்கிரகம். அவன் பெயர் நிடதன். நிடதனுடைய செய்கையைக் கண்ட அதிதியானவன் பெரிதும் மகிழ்ச்சியுற்று அரசியலை நிடதனுக்குக் கொடுத்து விட்டுச் சுவர்க்கலோகம் போயினான். நிடதன் என்பவன் நெடுஞ்காலமாக அரசியலைச் செய்து சனங்களை மகிழ்வித்துத் தன்னுடைய அந்திய காலத்திலே மைந்தனுகிய நளனுக்குக் கொடுத்தான். நளனே தந்தையினும் விசேடமாகச் சனங்

மீளா மகிழ்விப்பவனும் பகைவரை வெஸ்பவனுங் கந்தருவர் பொடுஞ் கீர்த்திமானுமாய் விளக்கி ஒருபுத்திரனைப் பெற்றுன். அவன் பெயர் நபசன். வயோதிக் காலத்திலே நளனும் நபச மூக்கு அரசியலைக்கொடுத்துவிட்டு வனத்துக்குப் போனான். புசாலும் தனது புத்திரனுகிய புண்டரீசிகளின் பவனுக்குப் பூமியைக் கொடுத்துவிட்டுத் தேவலகம் போயினான். புண்டரீசினும் சேமதன்னுவானுகிய மகனிடத்திலே அரசியலை வைத்துவிட்டு வனத்துக்குப் போயினான்.

சேமதன்னுவான் சனங்களைப் பாதுகாத்தலிற் கண் றுங்க கருத்துமாயிருந்தான். அவனுக்கு யுத்தத் தில் முன்னே செல்லும் பேருவலியுடைய தேவாநிகள் என்னும் புத்திரன் பிறந்தான். நற்குணங்கள் எல்லாம் ஒருங்கு திரண்டு ஒருவெடுத்தாலோத்த அந்தச் சேமதன்னுவான் நான்கு வருணங்களையும் காக்கும் பாரதத்தைத் தனது புத்திரனுகிய தேவாநிகளிடம் பொறுப்பித்துத் தேவ உலகம் போனான். புண்டகளைவென்ற தன்மையினுற் தேவாநிகள் பகைவர்களாலும் விரும்பப் பட்டவனும் விளக்கினான். அவனுடைய மதுரமான வசனங்கள் பயந்தோடும் மாண்களையும் கவரும் சக்தியுள்ளன. தேவாநிகள் அகீங்கு என்னும் ஓர் புத்திர ஸைப் பெற்றுன். அவன் இழிந்தோர் உறவு இல்லாதவனுயும் எல்லாவலிமையும் உள்ளவனுயும் இருந்தான். புருடருடைய விசேடங்களை அறிந்தவனும், நிபுணனுமாகிய அந்த அடீநரு என்பவன், கடவுளைப்போல் தவறிப்போகாத உபாய வழிகளையுடையவனும் நான்குதிக்குக்களையும் அரசாண்டான். அகீங்கு பரவேலக யாத்திரை சென்றபோது அவன் மகன் பாரியாத்திரன் இராசலக்குமியின் நன்மையைப் பெற்று அரசியல் நடாத்தினான். பாரியாத்திரனுக்குக் கற் பலகைபோலும் விசாலமுள்ள மார்பையுடைய சிலன் என்

னும் புத்திரன் இருந்தான். அவன் சத்துருக்கள் யாவரையும் வெற்றிகொண்ட ஹீரனியினும் பிறராற் புகழப்பட்டபொழுது நானம் அடைபவனும் இருந்தான். சீலன் போகங்கள் அனுபவிக்கும் நோக்கமாகத் தனது புத்திரன் உன்னைப்பிடம் அரசியற்பொறுப்பைக் கொடுத்தான். இவ்வரசன் எல்லா அரசர்களுக்கும் தலைவனாக விளங்கினான்.

இவன்பின் வச்சிரநாபன் என்னும் புத்திரன் இந்திரனை ஒத்த வலியையும், இடியையொத்த முழுக்கத்தையும் பொருந்தினவனுக விளங்கி அரசு புரிந்தான். சங்கணன் என்னும் புத்திரன் வச்சிரநாபனுக்குப்பின் அரசாண்டான். சங்கணனுக்கு விழுஷிதாகவன் என்னும் ஓர் புத்திரன் பிறந்தான். இவன் பச்சைக்குதிரை பூண்ட தேரையுடைய சூரியனை ஒத்த மகிழ்மையுடையவனும் அச்சுவினி துமாரரைப் போல் அதிக சிறப்புள்ளவனுமாய் இராச்சியத்தை யாண்டான். அவன் காசிவிச்வேசரனை உபாசித்துத் தானே தன் மகனுகைப் விசுவங்கன் என்னும் பெயரூடன் பிறந்தான். அவன் பூமியிலுள்ள சகலருந்கும் கிடைக்கின்றும் பூமியை இரட்சிப்பவனும் இருந்தான். விட்டுலுவின் அம்சமாகிய இரணியநாபன் பிறந்தபொழுது வாய்வொடு கூடிய அக்கிளி மரங்களை அறிப்பதுபோல் இவன் பகைவர்களை அறித்தான். விசுவங்கனும் கிழப்பருவம் அடைந்ததினால் நித்தியானந்தத்தைப் பெற விருப்பமுள்ளவனும் முழுந்தான் வரையும் நீண்ட புயமுள்ள அந்த இரணியநாபனை இராசாவாக்கீத் தான் மரவுரி பூண்டு துறவியானான். சூரியவமிசத்திற்கு ஒளிபோன்றவனும் உத்தரகோசல நாட்டுக்கு அரசனும், சோமபாகஞ் செய்தவனும் ஆகிய இரணியநாபனுக்கு இரண்டாஞ் சந்திரன் எனத்தகுந்த கொசல்லியன் என்னும் புத்திரன் ஒருவன் பிறந்தான். கௌசல்லியன் தனக்காப்பின்

அதிதி அரசியலும் வமிசமுறையும். 65

புத்திரனுகைய பிரமிட்டனை இராச்சியத்தில் வைத்தான். பிரமத்தோடு இரண்டறக் கலக்கும் பக்குவமுள்ள அந்த அரசு வுக்குக்கீழ் எல்லாச்சனங்களும் அமைதியோடும் வாழுங்கார்கள். பிரமிட்டனுக்குப் புத்திரன் என்னும் ஒர் பெரும்மகவு பிறந்து பிதாவுக்குக் தொண்டு செய்ததனாற் பெரும்புகழை ஈட்டினான். பிரமிட்டலே தனது மகனின் உதவியைக் கொண்டு தனது குலப்பெருமையை நாட்டிப் பின் மேற்கதியடைந்தான். புத்திரன் மனைவி இரண்டாம் பூசநட்சத்திரம் எனத்தகும் புஷ்யன் என்னும் புதல்வளைப் பெற்றான். புத்திரன் தன்மகனிடம் இராச்சிய பாரதத்தைக் கொடுத்து, சைமுனி முனிவரையடைந்து போகவித்தையைக் கற்றுச் சுவர்க்கம் புக்கான். பின்னர் விஷ்யன் புத்திரனுகைய துருவாசந்தி என்பவன் அரசனானான். துருவாசந்தி யும் வேட்டையாடும் பொழுது சிங்கத்தினாற் ரூக்கப்பட்டு இறப்பை எய்தினான். இவன் இறக்கும் பொழுது சுதர்சனன் என்னும் புத்திரன் குழந்தையாய் இருந்தான்.

இவ்விஷயங்களை அறிந்த மந்திரிமாரகள் அந்தக் குழந்தைக்கு விதிமுறைப்படி அரசுவிமைப் பட்டஞ் சூட்டி னார்கள். இரகுவமிசத்தில் இவ்வினாம் பருவமுள்ள குழந்தையரசன், ஆகாசத்திற் பாலசந்திரன் போலவும், காட்டில் தனிச்சிங்கக் குட்டிபோலவும் நீரில் தாமரை அரும்போலவும் நின்று விளங்கினான். இந்த அரசினாங்குமரன் வயசிற் சிறியவனுயினும் அறிவிற் பெரியவனும் இருந்தான். முடியுடை மன்னர் எவருள்ளும், பொற்பீட்டத்துக்குச் சற்றுமே லுள்ள பாதங்களை வணக்காதார் இல்லை. நீலரத்தினாம் சிறிதாப் இருந்தாலும் அதனை பகா நிலம் என்று கூறுதல் போல இவன் கூவாய் இருந்தாலும் விசீடம்பற்றி மகாராசன்

என்று புகழப்பட்டான். சாமரைகள் வீசப்படுவதனும் இரு கண்ணங்களிலும் மயிர்க் கூந்தல்களையுடையவதனுமாகிய அந்த அரசனது கட்டளையைச் சமுத்திரந்தாலும் மறுக்கவில்லை. வாகைப் புஷ்பம்போலும் மெதுவான சரீரத்தையுடைய அவன் ஆபரணங்களை அணிவதினாலும் களைப்படைந்தான். பெலிந்த சரீரத்தை உடையவனும் இருந்தும் இராச்சியபாரத்தை இலகுவிட்றுக்கினன். அவன் அக்ஷரங்களைப்பற்றி முற்றிய அறிவை எப்பொழுது பெற்றினே அப்பொழுதே பெரியோர் சகவாசத்தினால் இராச்சியபரிபாலன ஞானத்தை யும் முற்றியும் பெற்றன. வயசுசெல்லச் செல்லப் பரம்பரையாயுள்ள விசேடகுணங்கள் அவனிடத்திற் காணப்பட்டன. ஆசிரியருக்குப் பிரயாசமின்றித் தர்மார்த்த காமமாகிய புருஷார்த்தங்களைப்பற்றி நன்கு கற்றன. அவன் வாலிப்ப பருவம் அடைந்ததும் பெண்கள்பலர் அவனை மோகித்தனர்.

கல்வி கேள்விகளில் மேம்பட்டவனும் இந்திரியங்களை வென்றவனும் ஆகிய சுதாரிசனன் தனது புத்திரனுகிய அக்கிளி வருணன். கிளிவருணனைச் சிங்காசனத்திலிருக்கின்ற மூலிசாரணியம் சென்று அரண்மனையிற் கிடைத்த சௌகரியங்களை மறந்த வனுய்த் தபஞ்செய்து கொண்டிருந்தான், அக்கிளிவருணன் அரசியல் நடாத்தும் விடயத்திற் கிரமப்படவில்லை. அவன் அரசியற்பொறுப்புக்களை மந்திரி மாறிடம் கொடுத்துவிட்டுப் பெண்களுடன் கொண்டாடுவதில் முழுக்காலத்தையும் செலவிட்டான். சனங்கள் அவனைப் பலமுறை காண விரும்பியும் அவனை நேரில் ஒரு முறையும் சந்திக்கவில்லை. சிலைவெளைகளில் மந்திரிமார் வேண்டுகொள்ளுக்கு இணக்கி தனதுபாதங்களை பலகணிவாயிலின் வெளியே வைத்திருப்பான். அப்பொழுது அவனைப்

பார்க்க விரும்பிய சனங்கள் தாமரைப் பூப் போன்ற அவனுடைய பாதங்களுக்கு வேண்டியவாறு பூசைகள்செய்து செல்வார்கள். இவன் எப்பொழுதும் வீணைவார்த்தியம் கையில் ஏந்தியவனும் பல மகளிரைாடு கூடவிருந்து காலங்கழிப் பது வழக்கம். புலதுகர்ச்சியில் மனம் நோக்கிய இவன் இராச்சிய பரிபாலனஞ்சு செய்ய இபலாதவனும் இருந்தான். அந்தத்தை யுள்ளவனும் இருந்தபோதிலும் மற்றைய அரசர்கள் இவனைக் கண்டிக்க இயலாதவராயினர். சிறிது சிறிதாகக் சிற்றினபவாழ்வில் அமிழுந்தின தின் பயங்கு இவன் வியாதியாளனாகக் காணப்பட்டான். இவன் வைத்தியர்கள் பலமுறை கூறிய புத்திமதிகள் ஒன்றையும் கேட்கவில்லை. கய்நோய் காரணமாக இவன்முகம் வெளிற்று. வேலைக் காரர் உதவியின்றி நடக்கமுடியாமல் இருந்தான். ‘அரசனுக்கு யாது தீங்கு சம்பவித்ததோ?’ என ஜூதும் சனங்களுக்கு, மந்திரிமார் “அரசன் மின்னைப்பாக்கியம் பெறும் பொருட்டு இப்போது தபஞ்செய்கிறோன்” என்று சொல்லி வியாதி விஷயத்தை மறைத்தார்கள். மந்திரிமார்கள் வியாதி யை நீக்கும்பொருட்டு அந்தியேட்டி முறைகளை அறிந்த புரோகிதாரோடு யாகாக்கினி வளர்ப்பதாகப் பாசாங்கு பண்ணி மூட்டப்பட்ட சவாலையையுடைய அக்கினியிலே அரசனை இரகசியமாக வைத்தார்கள். ஊரிலுள்ள பிரமுகர்கள்யாவரும், மந்திரிமார்களும் அரசன் மனைவி சோபநமான கருப்பம் தரித்திருக்கிறார்கள் என்பதை அறியலானார்கள். இராசலக்குமியும் அவனை அடைந்தது. அரசனுடைய மரணத்தினால் உண்டுபண்ணப்பட்ட சோகத்தின் காரியமாகிய உட்டணக் கண்ணீர்களினாற் சுடப்பட்ட கருப்பானது பொற்குடவராயிலாக விடப்பட்டதும் இரகுவமிச விதிமுறை அபிவேகம் பண்ணப்பட்டதுமாகிய நீரினால் குளிர்க்கியடைந்தது. பிரசவ சமயம் எதுவோ என எதிர்

பார்க்கும் சனங்களின் விருத்தியின் பொருட்டு போற் சிச் காசனத்தில் வீற்றிருப்பவளாகிய இராணி பரம்பரையாய் வந்த மந்திரிமார்களுடைய பேருதவியைக்கொண்டு தனது கணவனது இராச்சியத்தை ஒருவித குறையுமின்றி நடாத்தினான்.



## அருந்தசூற்பொருள்:

- |  |  |
|--|--|
| அக்ரம் - ஏழுத்து.  | அமர்தல் - இருத்தல்.  |
| அகற்றல் - நீக்கல்.   | அளமச்சர் - மந்திரிமார்.  |
| அகாலம் - அல்லாதகாலம்.  | அனமதல் - பொருந்தல்.  |
| அங்கதேசம் - வங்களதேசத்தில் ஒருபகுதி.                           | அர்த்தம் - பொருள்.   |
| அங்கீரித்தல் - உடன்படல்.                                       | அரக்கி - இராக்கத்தமகள்.  |
| அசீரி - ஆகாயவாணி. அ - இன் மை. சரீரி-சரீரமுடையது.               | அரம்பை - தேவப்பெண்.  |
| அசுவம் - குதிரை.   | அரிசந்தனம் - ஜங்கருக்களிலோ, ன்று; மஞ்சள்.  |
| அஞ்சதல் - பயப்படல்.  | அருக்கியம் - நீர்காண்டுசெய்ய ம் ஓர் வறிபாடு.   |
| அடக்கல் - ஒடுக்கல்.  | அருந்துதல் - உண்ணல்.   |
| அனிகலம் - ஆபரணம்.  | அரும்பி - மலருமுன் பூவின் உறுப்புக்களையடக்கி யிருக்கும் ஒரு புடைப்புவடிவம்.          |
| அனிகைம - சமீபம்.   | அலங்காரம் - அழகு.  |
| அனை - நீர்த்துக்கும் வரம்பு.                                   | அவதாரம் - பிறப்பு.   |
| அத்தியனம் - படித்தல்.  | அவந்தி - சப்தபுரிகளுள் ஒன்று. இது தற்காலத்தில் உச்சயினி (Ujjayini) எனப்பெயர் பெறும். |
| அதிதெய்வம் - ஆரூந்ததெய்வம்;                                    | அவமதித்தல் - இகழ்தல்.  |
| அதிட்டிக்கும் தெய்வம்.   | அவி - தேவர்கட்டு வேள்வியில் கொடுக்கும் உணவு.   |
| அந்தப்புரம் - அரசன் மீனாவியில்லம்.                             | அழல் - அக்கனி.   |
| அந்தியாகாலம் - முடிவுகாலம்; மரணகாலம்.                          | ஆற்றம் - சோர்வு; துக்கம்.  |
| அநுசீவிகள் - பிறர்துணைகொண்டு வீலிப்போர்; வேலைக்காரர்.          | ஆச்சிரமம் - முநிவர்வாசம்.  |
| அநுத்தியம் - அழிவுள்ளது; நிதியமல்லாதது.                        | ஆதிர்வாதம் - வாழ்த்துக்கூறல்.  |
| அநுபவித்தல் - தானேகண்டறிதல்; துய்த்தல்.                        | ஆதித்தன - சூரியன்  |
| அநுமதி - உத்தரவு; சம்மதி.                                      | ஆயம் - மகளிர் கூட்டம்.   |
| அபரபக்கம்-பொர்ணிமைக்குப் பின் வரும் பதினைந்து திதிகொண்டபக்கம். | ஆரியாய்! - அழகுடையவளே!   |
| அபயம் - அடைக்கலம்.   | இங்கிதம் - இனிமை; கருத்தினைக்குறிப்பிக்கும் உறுப்பின் தொழில்.                        |
| அபானவாயு - பத்து வாயுக்களி வொன்று; மலசலங்கழிய வகை செய்யும்.    | இடர் - துன்பம்.  |
| அம்சம் - பங்கு.  | இடித்தல் - கெடுத்தல்.  |
|  | இடைழுறு - விக்கிஞம்; துடை,   |

இராச்சியம் - இராசாவின் ஆனுகைக்குரிய இடம்.  
இராமன் - அழகுடையவன்.  
இருக்கை - ஆசனம்.  
இருதுகாலம் - கர்ப்பம் தரிக்கக் கூடிய காலம்.  
இருபிற்பாளர் - அந்தணர்; உபநியநத்துக்கு முன்பொரு பிறப்பும் பின்பொரு பிறப்புமாகிய திரு பிறப்பினோ யுடையராத விளை.  
இல்லறக்கிழத்தி - மனைவி.  
இழுக்கு - குற்றம்; வழு.  
இறும்புது-அதிசயம்; பெருமை.  
சட்டல் - சம்பாதித்தல்; திரட்டல்.  
ஈதிவாதை - வேதனை செய்தும் நோய்; அதிகமண்மை, மனமுயின் மை, விட்டில், கிளி, எலி, அனுகியிருக்கும் அரசன் எனப்படும் ஆற்றினாலும் வருக்கேடு.  
உத்தரம் - உடக்கு.  
உத்தரீயம்- உடம்பின்மேல் அனியும் சீலை.  
உதித்தல் - தொன்றல்.  
உபசாரம் - தொண்டுசெய்தல்; முகமன் வார்த்தை கூறல்.  
உபவாசம் - உணவின்றி யிருத்தல்.  
உபாசித்தல் - வழிபடல்.  
உபாயமுறிகள் - அவை இன்சொல் வெறுபடுத்தல், கொடுத்தல், தண்டித்தல் என்னும் நான்கு மாம்.  
உறையாடல் - சொல்லல்.  
உற்பத்தி - தொடக்கம்.

உற்பவம் - ப்ரப்பு.  
உறவு - சம்பந்தம்.  
உறுப்பு - அவயவம்; உடல்.  
உன்னதம் - உயற்சி.  
ஊறு - இடையூறு.  
எண்ணிலவாய் - அளவில்லாததாய்.  
எளிதில் - இலகுவில்.  
எளிமை - வலியின்மை.  
எக்ச்சக்கரவர்த்தி - தனியானை செலுத்துவோன்; மற்றொரு வரைப் பணியாது தனியாள் வோன்.  
ஒந்தரு - ஐந்துமரங்கள்; அனையாவெனா:- சந்தனம், அரிசங்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என்பன.  
ஐயம் - சந்தேகம்.  
ஒற்றர் - அரசர்க்குரிய ஜம்பெருங் குழுக்களில் ஒருவர். அவர் மறைந்து சென்று இரகசியக்களை ஆராய்வர். ஒற்று - ஆராய்தல். அர் - விகுதி.  
ஒழுகுதல் - நடத்தல்.  
குகுத்தன் - குரியமரபிலுள்ள ஓர் அரசன்.  
கடிதல் - தண்டித்தல்; கோபித்தல்.  
கடிமணம் - விவாகம்.  
களை - பாணம்.  
கடுவாய் - ஒரு வகைப் புலி.  
கதி - வழி.  
கதுமென - விரைவாக.  
கபடம் - வஞ்சனை.  
கந்தலூலம் - கிழங்கு.  
கயம் - இருமல்; காச்னோய்.

கருதுதல் - நினைத்தல்.  
கல்க்கம் - துண்பம்.  
கலிங்கம் - சென் ஸெங்க்குச் சிறிது நூர் வடக்கே குட்டாய்க் (Cuttack) வளர்யுள்ள தேசத்தைக் குறிக்கும்.  
கவர்தல் - களவாடல்; பிடித்தல்; விசிகரித்தல்.  
களிற்றுயானை - ஆண்யானை.  
கோதல் - நீக்குதல்.  
காதம் - ஏழை நாழிலை வழித் தாம; பத்து மைல்.  
காதல் - விருப்பம்.  
காந்தி - ஒளி.  
காமருபம் - வங்காளத்துக்கு வடக்கிழக்கேயுள்ள அசாம் (Assam) நாட்டில் ஒருபகுதி.  
கார்த்தலீரியன் - யது குலத்திலே வந்த கிருதவீரியன் என்பவனுடைய மகன். தத்தாத்திரேய முனிவருடைய அருளினுலே ஆயிரங்கையடைதல் முதலிய வரங்களைப் பெற்றவன். இராவணைனக்கயிற்றினாற்பினி த்துத் தன்னகர்க்குக் கொண்டு வந்தவன்.  
கிரணம் - ஒளி.  
கிரம் - ஒழுங்கு.  
கிருளப் - அருள்; தலை; உயிரின் தயயர மாற்ற விரும்புதல்.  
கிளர்தல் - நிலைதல்; வளர்தல்.  
கிதம் - இஸ்சப்பாட்டு.  
குசலம் - நன்மை.  
குணம் - தன்மை; பண்பு.  
குலைத்தல் - அழித்தல்.  
குவை - கூட்டம்.

கென்மதி - கேட்டுதி.  
கம்மாறு - எதிருபகாம்.  
கேபதாபம் - கொடுக்கோபம்.  
கோரம் - கொடுமை.  
சகவாசம் - கூடவசித்தல்.  
சங்கமம் - திரு ஆறுகள் கூடும் இடம்; ஆறுங்கடலும் கலக்கும் இடம்.  
சஞ்சரித்தல் - வாசஞ்செய்தல்.  
சதக்கிருது - நூற்யாகம் செய்த வன்; இந்திரன்.  
சதாசாரம் - நல்லொழுக்கம். சத்தாசாரம். சத்-நன்மை. ஆசாரம்-ஒழுக்கம்.  
சம்மோகனம் - மயக்கத்தைக் கொடுப்பது.  
சமாதி - மென்மை; யோகத்திருத்தல்.  
சமயம் - வெற்றி. [த்தல்].  
சயமாம் - தானே கணவனை வரி சலக்கிளைடு - நீர் விளையாட்டு.  
சாகம் - ஏழைவுகளில் ஒன்று. அவை நாவல், இறலி, சூசை, கிரவுஞ்சம், புட்காம், தெங்கு, கமுகு என்பன. (இவ்வெழுவைகப் பொருளும் அவ்வத்தீவின் மிக்கன் வாக்கயாலி வெற்றுற் பெயர்பெற்றன.)  
சான்று - சாட்சி.  
சிரம் - இளைப்பு; வருத்தம்.  
சிலம்பு - காலனீ.  
சிறநீர் - மூத்திரம்.  
சிறல் - கோபித்தல்.  
சவாத்தியம் - ஆரோக்கியம்.  
சேட்டை - செயல்; குணங்கெட்டுதொழில்.

சேனவ - வழிபாடு; தொண்டு.  
சோகம் - ஆக்கம்.  
சோணை - கக்கையாற்றுடன் கல்கும் ஓர் சிற்றுறை. (River Sone.)  
சோபனம் - நன்மை. சந்தோசம்.  
சோமபாகம் - ஒருவகை யாகம்.  
சோரம் - களவு. [மம்].  
சேளகரியம் - சுகம்; ஆயரசுமன் தக்கினை - யாகமுடிவில் புரோகி தருக்குக் கொடுக்கும் திரவியம். தகனஞ்செய்தல் - எரித்தல்.  
தசாரதன் - பத்துத்திக்கிழலும் செல்லும் தூரரயுடையவன்.  
தசம் - பத்து. இரதம் - தேர். தணிதல் - குறைதல்.  
தண்டகாரணியம் - தண்டகன் என்பவனுடைய காடாயிருந்து சுக்கிரசாபத்தாற் காடான இடம்.  
தடபோவனம் - முனிவர் தபஞ செய்யியுங் காடு.  
தம்பதி - கணவனும் மனைவியும். பங்கம் - தோல்வி; இடையூறு.  
தம்பித்தல் - நிறுத்தல்; தடுத்தல். படங்கு வீடு - சீலைவீடு.  
தர்சனம் - காட்சி. பதவி - நிலை; கதி.  
தழைத்தல் - வளர்தல்; வாழ்ந்தி குத்தல்.  
தவிர்த்தல் - கீக்கல்.  
தீர்க்கஷத்திரம் - சீடியகாலத்துத் துக்க இடைவிடாது செய்யும் ஓர்வக யாகம்.  
துகள் - புழுதி; துசி.  
ஆதிலைப்பிறை - இரண்டாம் பிறை.  
ஆற்றதல் - விடுதல். [தம்].  
தூய்மை - குற்றமின்மை; பரிசுத்

தெனிதல் - அறிவு பெறுதல்.  
தெய் - அக்கினி.  
தீவராசன் - இந்திரன்.  
தைத்தியர் - அசரார்.  
தொந்தம் - தொடர்பு; நெடுங் கோபம்.  
தோகை - மயில்.  
தீரங்திரன் - அரசன்.  
நணம் - வெட்கம்.  
நமதேயம் - பெயர்.  
நாராதர் - தேவமுனிவருள்ளே ஒரு வர்; இவர் பிரமாவின் மனத் திற ரூண்றினவர்.  
நிக்கதமொழி - வணச மொழி.  
நிகித்தம் - காரணம்.  
நியமம் - லிச்சயம்.  
நீர்த்தானை - நீர் ஒழுக்கு.  
நினாமுற்றம் - வீட்டின் மேல் வெளியாயிருக்கும் முற்றம்.  
நிபுனன் - சாயர்த்தியவாண்.  
நுகர்தல் - அநுபவித்தல்.  
நெறி - முறை.  
பங்கம் - தோல்வி; இடையூறு.  
படங்கு வீடு - சீலைவீடு.  
பதவி - நிலை; கதி.  
பதுமை - பொம்மை.  
பயத்தல் - விளைத்தல்.  
பரதவர் - கரையார்.  
பரமாத்மா - கடவுள்.  
பரலோகயாத்திரை - மேலுலகம் போதல், இறுத்தல்.  
பராகசம் - அறிவு சோர்வு.  
பராக்கிரமம் - சரீரசாமர் த்தியம்.  
பரிதாபம் - கவலை; துக்கம்.  
பரிபாலனம் - பாதுகாப்பதல்.  
பரியங்தம் - எல்லை.

பரிவாரம் - குழ்ந்தை நிற்கும் சனங்கள்.  
பரிவேடம் - சந்தீர குரியரைச் புரோகிதர் - குருமார்.  
குழந்தொன்றும் வட்டம்.  
பரிமளம் - மிகுமணம்.  
பரிவு - அண்பு; தூயர். [யில்].  
பருவம் - காலம்.  
பலகணி - காற்றுப் போகும் வாயு - குற்றம்.  
பறவு - பட்ச.  
பறித்தல் - கொய்தல்.  
பன்னசாலை - முனிவர் வாசம்.  
பாணம் - அம்பு.  
பாதகம் - குற்றம்.  
பாதகை - மிதியடி.  
பாம்புரி - பாம்புச்சட்டை.  
பாயசம் - பாற்சோறு.  
பாரசீகம் - இந்தியாவக்குமேற்கே மத்தகம் - நெற்றி; தலை.  
பாராட்டல் - மெச்சுதல்.  
பிடி - பெண்யாணை.  
பிண்டம் - பிதிர்களுக்குக் கொடுக்கும் அன்னத்திரன்.  
பிரகசகள் - சனங்கள்.  
பிரதாபம் - கீர்த்தி.  
பிரமுகர் - மேன்மக்கள்; தலைவர்.  
பிராணன் - இதயத்தியங்கும்வாயு.  
பிரார்த்தித்தல் - வணங்குதல்.  
பினிற்றூவி - ஆரவார ஒவி.  
புக்குதல் - உட்செல்லல்.  
புங்கவர் - உயர்ந்தவர்; தலைவர்.  
புட்பகம் - குபேரன் விமாங்.  
புருடார்த்தம் - புருடனுக்கு அமைந்திருக்க வேண்டிய பொருள்கள்.  
புருடோத்தமன் - விட்டுளை; அணியும் நூண்மாலை.  
மேற்கதி - மோட்சம்.

மொள்ளுதல் - அன்னுதல்.

மோகித்தல் - ஆசை கொள்ளல்;  
விரும்புதல்.

யாகாதிபதி - இந்திரன்.

யோகம் - தியானம்.

வங்கம்-வங்காளதேசம்(Bengal.)

வசந்தம் - இளவேணிற்காலம்(சித்  
திரை, வைகாசி.)

வகீகரித்தல் - கவருதல்.

வதம் - வார்த்தை.

வந்தனை - வழிபாடு.

வம்பு - வீண்.

[வழி. வரலாறு - சம்பவம்; வருதவின்

வலத்தல் - சூழுதல்; கட்டல்.

வழுவழுதல் - கேட்டைதல்.

வரகுவலையம் - தோளனி.

வாதை - துண்பம்.

வாளாமை-கேளாமை; மென்னம்.

விகிட்டம் - சிறப்பு; தகுதி.

வித்தாரமாய் - விரிவாய்.

விபரீதம் - வேறுபாடு.

விமாங்கம் - தேர்; தேவரின் ஊர்தி.

விருந்தோம்பல் - விருந்தாக வந்

தோரைப் பேணல்.

வெருஷதல் - அஞ்சதல்.

வேடம் - உடை முதலியவற்றூல்

வேறுவடிவாவது.

வேத்தவை - அரசசபை.

வேதாங்கம் - வேதத்துக்கு உறுப்

பாயுள்ள நூல்கள்.

வேள் - மன்மதன்.

வைராம் - நெநிங்கோபம்.

## வ ம் ச ா வ ழி .

விவச்சவான்.

வைவச்சதன்.

திலீபன்.

இரகு.

அயன்.

தசரதன்.